



வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்

(1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க அரசாங்க கூட்டுத்தாபனத்தை அல்லது
அரசுக்குடமையான விமானப் பாதை முயற்சிகளை அரசாங்க கம்பனிகளாக மாற்றும் சட்டத்தின்
கீழ் 1992.06.01 ஆம் திகதியிலிருந்து கம்பனிமொன்றாக மாற்றப்பட்டது.)

ஆண்டறிக்கை 2017/2018



இலங்கையின் தேசிய சரக்கனுப்பல் நிறுவனம்

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின்
2017 / 2018 இன் ஆண்டறிக்கையும் கணக்குகளும்**

உள்ளடக்கம்	பக்கங்கள்
உள்ளடக்கப் பக்கம்	1
ஆவண இணைப்புக் கடிதம்	2
பணிப்பாளர் சபை	3 - 5
முகாமைத்துவக் குழு	6 - 8
தலைவரின் மீளாய்வு	9 - 15
பணிப்பாளர்களின் அறிக்கை	16 - 18
கணக்காய்வுக் குழு அறிக்கை	19 - 25
நன்றியுரைத்தலும் அலுவலர் குழாத்திற்கு நன்றியும்	26
சுயாதீன கணக்காய்வாளர் அறிக்கை	27 - 34
முழுமொத்த வருமானக் கூற்று	35
நிதி நிலமைக் கூற்று	36
உரிமைமுதல் மாற்றக் கூற்று	37
காசுப் பாய்ச்சற் கூற்று	38
நிதிக் கூற்றுகளுக்கான குறிப்புகள்	39 - 70

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின்
2017 / 2018 இன் ஆண்டறிக்கையும் கணக்குகளும்**

ஆவண இணைப்புக் கடிதம்

மாண்புமிகு. துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர்

துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சு

இல. 19, சைத்திய வீதி

கொழும்பு 01.

அன்புடைய ஐயா,

1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க அரசாங்க கூட்டுத்தாபனங்களையும் அரசுக்குடமையான வியாபார முயற்சிகளையும் அரசாங்க கம்பனிகளாக மாற்றும் சட்டத்தினதும் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இணங்க, 2017.04.01 ஆம் திகதி தொடக்கம் 2018.03.31 ஆம் திகதி வரையான காலப்பகுதி சார்பில் இக்கம்பனியின் செயற்பாடுகள் தொடர்பிலான ஆண்டறிக்கையையும் நிதிக் கூற்றுக்களையும் முன்னளிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

தங்களின் உண்மையுள்ள,

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்

டபிள்யு.எஸ். வீரமன்

தலைவர்

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்

இல. 27, MICH கட்டடம்

சேர் ராஷிக் பரீட் மாவத்தை

கொழும்பு 01.

திகதி: 2020.06.24

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் 2017 / 2018 இன்
ஆண்டறிக்கையும் கணக்குகளும்**

பணிப்பாளர் சபை

2017.04.01 ஆம் திகதி தொடக்கம் 2018.03.31 ஆம் திகதி வரை

திருவாளர். ஷஷி தனதுங்க

தலைவர்

2015.11.09 ஆம் திகதி தொடக்கம் 2017.06.15 ஆம் திகதி வரை

ரஞ்ஜித் அத்துகோரல

நிறைவேற்றுப் பணிப்பாளர் - 2017.06.02 ஆம் திகதி தொடக்கம் 2017.06.26 ஆம்
திகதி வரை

தலைவர் - 2017.06.27 ஆம் திகதி தொடக்கம் 2019.03.01 ஆம் திகதி வரை

கலாநிதி. மாலிக்க டி சில்வா குணசேகர

நிறைவேற்றுப் பணிப்பாளர்

2015.11.09 ஆம் திகதி தொடக்கம் 2017.05.19 ஆம் திகதி வரை

புத்திக்க ருவன் மடிஹேஹேவ

பணிப்பாளர் - 2017.06.02 ஆம் திகதி தொடக்கம் 2017.06.26 ஆம் திகதி வரை

நிறைவேற்றுப் பணிப்பாளர் - 2017.06.27 ஆம் திகதி தொடக்கம் 2019.01.29 ஆம்
திகதி வரை

திருவாளர். ஏ.கே. செனெவிரத்ன

பணிப்பாளர் / நிறைவேற்றப் பிரதிநிதி

2015.11.23 ஆம் திகதி தொடக்கம் 2019.02.21 ஆம் திகதி வரை

திருவாளர். ரி.எஸ். நாணயக்கார

பணிப்பாளர்

2015.11.09 ஆம் திகதி தொடக்கம் 2017.05.30 ஆம் திகதி வரை

திருவாளர். சுரேன் குணவர்த்தன

பணிப்பாளர்

2015.11.09 ஆம் திகதி தொடக்கம் 2017.05.29 ஆம் திகதி வரை

அம்மணி. மனீஷா கன்னங்கர

பணிப்பாளர்

2015.11.09 ஆம் திகதி தொடக்கம் 2017.06.01 ஆம் திகதி வரை

கலாநிதி. எம். பராக்கிரம திசாநாயக்க

பணிப்பாளர்

2017.06.02 ஆம் திகதி தொடக்கம் 2019.01.01 ஆம் திகதி வரை

திருவாளர். என். பூர்ண பெரேரா

பணிப்பாளர்

2017.06.02 ஆம் திகதி தொடக்கம் 2019.02.21 ஆம் திகதி வரை

திருவாளர். எல்.சி. நிஷாந்த விதானகே

பணிப்பாளர்

2017.06.02 ஆம் திகதி தொடக்கம் 2019.02.21 ஆம் திகதி வரை

திருவாளர். ஏ.கே. ஜனக்க நந்தகுமார

பணிப்பாளர்

2017.06.02 ஆம் திகதி தொடக்கம் 2018.07.10 ஆம் திகதி வரை

சபைச் செயலாளர்

திருமதி. ஈ.எம்.எஸ். பெரேரா – (2017.08.10 ஆம் திகதி வரை)

செயலாளர் – சட்டத்தரணி, துறைமுகம், கப்பற்றுறை மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா – நெதர்லாந்து

திருமதி. எம். குணசேகர - (2017.11.14 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை)

கம்பனிச் செயலாளர் – பட்டய கூட்டாண்மைச் செயலாளர் நிறுவகத்தின் இணை உறுப்பினர் (ACCS), தொழில் உறவுகள் மற்றும் மனிதவள முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகம்

வங்கியாளர்கள்

மக்கள் வங்கியின் கூட்டாண்மை வங்கிப் பிரிவு

இலங்கை வங்கி

கொமர்ஷியல் பாங் ஒவ் சிலோன் பிளஸி

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் அதிபதி, கணக்காய்வாளர் அதிபதி திணைக்களம், பொல்துவ வீதி, பத்தரமல்ல

சபைக் கூட்டங்கள்

ஒன்பது (09) சபைக் கூட்டங்கள் மீளாய்வின் கீழான ஆண்டின் போது நடாத்தப்பட்டன.

பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்

இல. 27, MICH கட்டடம்,

சேர் ராஷிக் பரீட் மாவத்தை,

கொழும்பு 01,

இலங்கை.

தொலைபேசி: +94 11 2328772/3

தொலைநகல் : +94 11 2449486

மின்னஞ்சல் : cscl@cscl.lk

இணையம் : www.cscl.lk

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின்
2017 / 2018 இன் ஆண்டறிக்கையும் கணக்குகளும்**

முகாமைத்துவக் குழு

பொது முகாமையாளர்

திருவாளர். எஸ்.எம்.டி.என். தர்மபிரிய

ஐக்கிய இராச்சியத்தில் கடல்சார் கற்கைகளில் பீ.எஸ்சி., எம்.எஸ்சி.,
MILT - UK

பிரதிப் பொது முகாமையாளர் (சட்டம் மற்றும் காப்புறுதி / மனித வளங்கள்) –
(2017.08.10 ஆம் திகதி வரை)

திருமதி. ஈ.எம்.எஸ். பெரேரா

சட்டத்தரணி

துறைமுகம், கப்பற்றுறை மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்தில் பட்டப்பின்
டிப்ளோமா – நெதர்லாந்து

பிரதிப் பொது முகாமையாளர் (வாணிபம்)

திருமதி. சி. ஜயசிங்ஹ

FICS, MILT - UK

சர்வதேச கப்பற்றுறையில் எம்.எஸ்சி. – ஐக்கிய இராச்சியம்

கப்பற்றுறையில் டிப்ளோமா (ஒஸ்லோ)

பிரதிப் பொது முகாமையாளர் (தொழில்நுட்பம்)

திருவாளர். எஸ்.எல். ராஜபக்ஷ

இயந்திர பொறியியல் பட்டம்

இலங்கைப் பொறியியல் நிறுவகத்தின் கூட்டுரிமை உறுப்பினரும் பட்டயப்
பொறியியலாளராகப் பதிவுசெய்யப்பட்டவரும்.

உதவிப் பொது முகாமையாளர் - நிதி

திருவாளர். ஜி.எம். விக்கும் பிரதீப

பீ.கொம். (விசேட) கௌரவப் பட்டம், LICA

கப்பற்றுறை முகாமைத்துவத்தில் எம்.எஸ்சி. பட்டம் (மல்மோ - சுவீடன்)

உதவிப் பொது முகாமையாளர் (சட்டம் மற்றும் காப்புறுதி)

திருவாளர். பி. சமரநாயக்க

சட்டத்தரணி

பீ.எஸ்சி. (விசேட) பட்டம்

உதவிப் பொது முகாமையாளர் (வியாபார அபிவிருத்தி)
திருமதி. வை. வெத்தசிங்ஹ
பீ.எஸ்சி. (பொது) பட்டம்
கப்பற்றுறையில் எம்.எஸ்சி. பட்டம் - WMU, (மல்மோ - சுவீடன்)

குறித்துரைக்கப்பட்ட கரையோர பணிநிலை உத்தியோகத்தர்
கப்டன். நிஷ் விஜயகுலதிலக
கடலியல் வல்லுநர், எம்.பீ.ஏ. (கொழும்பு), CMILT, AFNI (ஐக்கிய இராச்சியம்)
IMO கடல்சார் தூதுவர், UNA உறுப்பினர்

உள்ளகக் கணக்காய்வாளர்
திருவாளர். வை. பொன்னம்பெரும
LICA, FMAAT,
கப்பற்றுறை முகமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா (ஒஸ்லோ)

முகாமையாளர் (நிதி)
திருவாளர். டபிள்யு.ஏ.டி.எஸ். விஜயசிங்ஹ
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, LICA
துறைமுக கப்பற்றுறை மற்றும் போக்குவரத்து முகமைத்துவத்தில் பட்டப்பின்
டிப்ளோமா (ஒஸ்லோ)

முகாமையாளர் – வாடகைக்கமர்த்தல் மற்றும் முகவராண்மை
திருவாளர். ஐ. தந்தநாராயண
பொது முகமைத்துவத்தில் பீ.எஸ்சி. (விசேட) கௌரவப் பட்டம்
கடல்சார் அலுவல்களில் எம்.எஸ்சி. பட்டம் (மல்மோ - சுவீடன்)
MILT – UK, LICA

முகாமையாளர் (ஆவணப்படுத்தல்)
திருவாளர். கே.எல்.எம். மதுராஜா
பீ.கொம். (விசேட) கௌரவப் பட்டம்
கப்பற்றுறையில் எம்.எஸ்சி. பட்டம் - WMU, (மல்மோ - சுவீடன்)

முகாமையாளர் (முறைவழிக் கப்பல், சரக்குக் கையாள்கை, NVOCC)
திருவாளர். என்.பி. கல்பகே
பீ.ஏ. (விசேட) பட்டம்
கப்பற்றுறையில் எம்.எஸ்சி. பட்டம் - WMU, (மல்மோ - சுவீடன்)

முகாமையாளர் (மனித வளங்கள்)

திருமதி. ரி.எல். நாலிகம - (2017.09.26 ஆம் திகதியன்று ஓய்வுபெற்றார்)

சரக்குக் கையாள்கை மற்றும் போக்குவரத்தில் சர்வதேச உயர் டிப்ளோமா (யுகே),
MILT,

நிபுணத்துவ கப்பற்றுறை டிப்ளோமா (SL)

முகாமையாளர் (மனித வளங்கள்) - பதிற்கவனிப்புக் கடமை

திருமதி. எம். குணசேகர - (2017.10.09 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை)

கம்பனிச் செயலாளர் - பட்டய கூட்டாண்மைச் செயலாளர் நிறுவகத்தின் இணை
உறுப்பினர் (ACCS), தொழில் உறவுகள் மற்றும் மனிதவள முகாமைத்துவத்தில்
பட்டப்பின் டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகம்

நிர்வாகத் தலைவர்

திருவாளர். எச்.ஆர்.எல்.பி.பி. குணரத்ன

முகாமைத்து டிப்ளோமா - திறந்த பல்கலைக்கழகம்

வியாபாரத் தகவல் டிப்ளோமா

கப்பற்றுறைப் பயிற்சி நிகழ்ச்சித்திட்ட கற்கைநெறி - CSCL

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
2017 / 2018 இன் ஆண்டறிக்கையும் கணக்குகளும்**

தலைவரின் மீளாய்வு

1. வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் நடைபெற்றுவரும் தொழிற்பாடு

கப்பல் உரிமையாளர், தொழிற்பாட்டாளர், கப்பல் சாராமல் தொழிற்படும் பொது சரக்கனுப்புநர், கப்பல் முகவர்கள் மற்றும் மொத்த சரக்குக் கையாள்கைச் சேவை வழங்குநராக வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனமானது (CSC) நடைபெற்றுவரும் வியாபாரச் செயற்பாடுகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகின்றது.

2. கப்பல்களை ஈடுபடுத்தல்

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எம்வீ சிலோன் பிறீஸ் மற்றும் எம்வீ சிலோன் பிறின்சஸ் ஆகிய இரு கப்பல்கள் புத்தளத்திலுள்ள லக்விஜய அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரியை எடுத்துச்செல்வதற்காக ஈடுபடுத்தப்பட்டன. இவ்விரு கப்பல்களும் 2017/2018 பருவகாலம் சார்பில் 0.611 மில்லியன் தொன் நிலக்கரியை எடுத்துச்சென்ற 10 கடற்பயணங்களை நிறைவு செய்திருந்தன.

அடுத்த பருவகாலத்திற்கு லக்விஜய மின்நிலையத்திற்கு நிலக்கரியை எடுத்துச்செல்வதற்காக கப்பல்களை மீள்நிலைப்படுத்தும் நோக்குடன், 2017 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி வரையான பருவக்காற்றுக் காலப்பகுதியின் போது, திறந்த சந்தையில் வர்த்தகப்படுத்துவதற்கான வரையறுக்கப்பட்ட காலப்பகுதி, பயண வாடகைக்கமர்த்தல் (trip charters) மற்றும் கடற்பயண வாடகைக்கமர்த்தல் (voyage charters) அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்கள் என்பவற்றினைக் கருத்திற்கொண்டு வெளிப்படையாக போட்டிக் கேள்விச் செய்முறைக்கூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள சிங்கப்பூர் நாட்டை அடித்தளமாகக் கொண்ட பிரபல்யமான வாணிப முகாமையாளரின் கீழ் சர்வதேச வாடகைக்கமர்த்தல் சந்தையில் இக்கப்பல்கள் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டன. மீளாய்வின் கீழான நிதியாண்டின் போது, எம்வீ சிலோன் பிறீஸ் மற்றும் எம்வீ சிலோன் பிறின்சஸ் ஆகிய கப்பல்களின் பயன்பாடுகள் முறையே 96% ஆகவும் 95% ஆகவும் இருந்தது.


3. உலர் திண்மச் சரக்கு கப்பற் சந்தை

மிகு இயலளவு மற்றும் கேள்வியில் குறைவான வளர்ச்சி என்பவற்றுக்கு தொடர்ந்து முகங்கொடுத்த உலர் திண்மச்சரக்கு கப்பல் தொகுதி துறைக்கான மிக சவாலானதோர் ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்தது.

உலகளாவிய திண்மச்சரக்கு கப்பல் சந்தையானது 2016 ஆம் ஆண்டின் பின்னடைவிற்குப் பின்னர் படிப்படியாக மேம்பட ஆரம்பித்தது. 2017/18 ஆம் ஆண்டின் வர்த்தக சேவைக் காலப்பகுதியில், 2016/17 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியிலான 961 புள்ளிகளை விடக் கூடுதல் கவர்ச்சி பொருந்தியதாகத் தென்படும் 1366 புள்ளிகளை பால்டிக் (Baltic) உலர் சுட்டி (BDI) எட்டியது.

2017 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து, அநேகமாக அனைத்து வகையான உலர் திண்மச்சரக்குகளையும் கொண்ட கடல் மார்க்கமான போக்குவரத்திற்கான செலவு அதிகரித்துள்ளதுடன் பின்வரும் வரைபடத்தில் காட்டப்படும் மீளாய்வின் கீழான நிதியாண்டை உள்ளடக்கிய கடந்த 4 வருடங்களுக்கு பால்டிக் உலர் சுட்டி (BDI) அதன் உயர் மட்டத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது. வழமையான உலர் திண்மச்சரக்கு சந்தைப் பாங்கிற்கு அமைவாக, இவ்வீதங்கள் டிசெம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கீழிறங்கிச் செல்வதுடன் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் முன்னேற்றமடைகின்றன.

2003 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 2016 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முழுவதுமான பால்டிக் உலர் சுட்டியின் நாளாந்தப் பதிவே இதுவாகும்:



4. பிரதான வியாபாரத் துறைகள்


நிலக்கரி இடநகர்த்தலும் இறக்குதலும்

மீளாய்வின் கீழான நிதியாண்டு சார்பில் எமது சொந்தக் கப்பல்கள் மூலம் Lanka Coal Company Pvt. Ltd., (LCC) நிறுவனத்திற்கு / இலங்கை மின்சார சபைக்கு (CEB) 0.611 மில்லியன் மெற்றிக் தொன் நிலக்கரி காவிச்செல்லப்பட்டதுடன் 1,031.60 மில்லியன் ரூபா வருமானத்தை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் (CSC) ஈட்டியது.

இறக்குதல் நடவடிக்கையின் கப்பலை வாடகைக்கமர்த்துவோர்களுக்கான தரகிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தேறிய இலாபத்தை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் 50:50 அடிப்படையில் பங்கிடுவதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, இந்நிதியாண்டில் நிலக்கரி நடவடிக்கை தொடர்பில் உருவாக்கப்பட்ட இலாபம் குறைவடைவதற்கு இது செல்வாக்குச் செலுத்தியது.

அதன் விளைவாக, நிலக்கரித் தொழிற்பாடு மற்றும் இறக்குதலிருந்தான ஒட்டுமொத்த முகவராண்மை மற்றும் கப்பலை வாடகைக்கமர்த்துவோர்களுக்கான தரகு வருமானமானது 2016/17 ஆம் ஆண்டில் 556.32 மில்லியன் ரூபாவிலிருந்து 2017/18 ஆம் ஆண்டில் 467.46 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டது.

நிலக்கரி இடநகர்த்தலின் பௌதிகச் செயற்றிறன் 2016/2017 & 2017/2018



5. நிதி மீளாய்வு


2017/18 ஆம் ஆண்டின் போது, 2,499.47 மில்லியன் ரூபா கொண்ட மொத்த வருமானமொன்றை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தினால் அடையக்கூடியதாகவிருந்தது. இது முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது வருடத்திற்கு வருடம் என்னும் அடிப்படையில் 1.64% இனால் ஏற்பட்ட குறைவொன்றாகும். எவ்வாறாயினும், நேரடிச் செயற்பாட்டுச் செலவுகள் 1,600.43 மில்லியன் ரூபாவிலிருந்து 1665.63 மில்லியன் ரூபாவாக 4.07% இனால் அதிகரித்ததுடன் மொத்த இலாபமானது 940.56 மில்லியன் ரூபாவிலிருந்து 833.83 மில்லியன் ரூபாவாக 11.34% இனால் குறைவடைந்தது. இறுதியாக, செயற்பாடுகளிலிருந்தான இலாபமும் 871.42 மில்லியன் ரூபாவிலிருந்து 811.22 மில்லியன் ரூபாவாக 6.9% இனால் குறைவடைந்தது.

மேலும், இரு கப்பல்களிலிருந்தும் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் வாடகைக்கமர்த்தல் வாடகை வருமானமானது மீளாய்வின் கீழான நிதியாண்டில் 1,513.67 மில்லியன் ரூபாவிலிருந்து 1,534.17 மில்லியன் ரூபாவாக 1.35% இனால் சற்றே அதிகரித்தது. ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கமானது இக்கம்பனியை எதிர்மறையாகப் பாதிக்கின்றது. 2017 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.33% நாணய மதிப்பிறக்கமாக அமைந்தது. இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க கட்டாய ஏற்பாடொன்றாக அமைந்த 294.31 மில்லியன் ரூபா தொகையான, சம்பந்தப்பட்ட நிதியாண்டுக்கான கப்பல் கடன்களின் மறுபடிவிலைமதிப்புக்கான செலாவணி நட்ட அதிகரிப்பிற்கு இது நேரடியாக செல்வாக்குச் செலுத்தியுள்ளது.


எவ்வாறாயினும், இக் கப்பல்களைக் கட்டுவதற்கு வாங்கப்பட்ட கப்பல் கடனின் வட்டித் தவணைக்கட்டணம் மற்றும் செலுத்தவேண்டிய மூலதன தவணைக் கட்டணத்தின் பகுதி என்பவற்றின் முறையே 767,082,249 ரூபா மற்றும் 234,720,000 ரூபா (1.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்) தொகையான முழுத்தொகையை மேற்போந்த நிதியாண்டுக்காக வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தினால் தீர்ப்பனவு செய்ய இயலுமாகவிருந்தது.

மேலும், குறிப்பிடத்தக்க செலாவணி நட்டம் மற்றும் கடன் வட்டிக் கொடுப்பனவு காரணமாக, 175,556,501 ரூபா நட்டமொன்று பதிவு செய்யப்பட்டது. ஆனால் 237,010,652 ரூபா நட்டமொன்றாக அமைந்த, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டின் நட்டத்தை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தினால் குறைப்பதற்கு இயலுமாகவிருந்தது. எவ்வாறிருப்பினும், இக்கம்பனியின் நிகர மதிப்பை இது கடுமையாகப் பாதித்துள்ளது.


கடந்த 06 ஆண்டுகளில் மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டு சார்பில் வருமான வரிக்குப் பின்னரான இலாபம் (PAT)



மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானம்



மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான ஏனைய வருமானம் உள்ளடங்கலான துறைசார் வருமானம்





6. கப்பல் சாராமல் தொழிற்படும் பொது சரக்கனுப்புநர் (NVOCC) சேவைகள்

2017/2018 ஆம் நிதியாண்டின் போது உலகம் முழுவதிலிருந்தும் 415 ஆம் இலக்க அரசாங்க நிதிச் சுற்றறிக்கையின் கீழ் அரசாங்கத் துறை இறக்குமதி சரக்குகளை காவிச்செல்வதற்கான அதன் பணிப்பாணையைப் பயன்படுத்தி இடம்சார் வாடகைக்கமர்த்தல் (space charter) மற்றும் கடற்பயண வாடகைக்கமர்த்தல் அடிப்படையில் மூன்றாம் தரப்பு கப்பல்களில் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட சரக்குகள், வாகனங்கள், தனித்தனியாக ஏற்றப்படவேண்டிய சரக்குகள், மற்றும் பாரமிசு சரக்குகள் போன்ற ஏனைய பொதுச் சரக்குகளை இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் தொடர்ந்து கொண்டு சென்றது. ஆனால், பல்வேறுபட்ட காரணங்களினால் அதாவது, சரக்குகளின் தன்மை, சரக்குகளின் அவசரத்தேவை, வழங்குநர்களினால் விதிக்கப்பட்ட விசேட நிபந்தனைகள், அமைச்சரவையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விசேட அங்கீகாரங்கள், கப்பல் சரக்கனுப்புநரின் தற்றுணிவின் பேரில் ஏற்கனவே கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட சரக்குகள் போன்றவை காரணமாக 415 ஆம் இலக்க அரசாங்க நிதிச் சுற்றறிக்கையுடன் சில அரசு தொழில்முயற்சிகளினால் இணக்கமுறாத சூழ்நிலைகள் காணப்பட்டன என்பதுடன் ஆதலால் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் வருமானத்தை இழந்தது, அத்துடன் CIF மற்றும் CFR அடிப்படையில் இவ் இறக்குமதி கப்பல் சரக்கனுப்பல்களுக்காக அந்நியச் செலாவணியை அரசாங்கம் செலவழிக்க வேண்டியுள்ளது.

முன்னைய ஆண்டில் 244 மில்லியன் ரூபாவிலிருந்து நிகழாண்டில் அண்ணளவாக 359 மில்லியன் ரூபாவாக NVOCC வருமானம் அதிகரித்துள்ளது.

NVOCC வியாபாரம் மற்றும் சரக்கு கையாள்கை சேவைகள் என்பவற்றிலான பௌதிக செயற்றிறன் பின்வரும் வரைபடங்களில் காட்டப்பட்டுள்ளது.



2017/2018 ஆம் ஆண்டின் கப்பல் சாராமல் தொழிற்படும் பொது சரக்கனுப்புநர் (NVOCC) வியாபாரத்தின் செயற்றிறனை முன்னைய 2016/2017 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தீவிரமான சந்தைப்படுத்தல் அணுகுமுறை, அதிகரித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் விற்பனை முயற்சிகள் போன்றவற்றின் விளைவாக, முழுமையாக சுமையேற்றிய கொள்கலனில் சரக்குகளைக் காவிச் செல்வதில் 43.82% கொண்ட அதிகரிப்பொன்று காணப்பட்டது.

இராஜதந்திர கப்பற் சரக்கனுப்பல்களின் செய்முறை, பாதுகாக்கப்பட்ட யாதேனும் புதிய கணக்கு காரணமாகவும் தீர்ப்பளவு சேவைக்காகவும் முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது சரக்கு கையாள்கை வியாபாரத்தில் சற்றே அதிகரிப்பொன்று காணப்பட்டுள்ளது.

7. மனித வள அபிவிருத்தி

06 ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திலிருந்து ஓய்வுபெற்றனர் மாறாக, 4 புதியவர்கள் பணிக்கமர்த்தப்பட்டனர். சம்பளச் செலவு மற்றும் தொடர்புபட்ட செலவுகள் 2017/18 இல் 15,016,182.25/- ரூபாவினால் அதிகரித்தது. இது 2016/17 இன் செலவினத்திற்கு எதிராக 18.1% ஆன அதிகரிப்பாக காணப்பட்டது.

2,000,000/- ரூபா கொண்ட பயிற்சிக்கான பாதிடப்பட்ட செலவினத்தின் 37% ஆக காணப்பட்ட 734,305/-ரூபாவைச் செலவிட்டு 55 ஊழியர்களுக்கு பல்வகைப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

8. நலன்புரிச் செயற்பாடுகள்

நலன்புரி மற்றும் பொழுதுபோக்கு சங்கமானது வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் முகாமையினதும் பணியாட்டொகுதி உறுப்பினர்களினதும் உதவியினைப் பெற்று அதன் செயற்பாடுகளைத் தொடர்ந்தது.

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின்
ஆண்டறிக்கையும் கணக்குகளும்
2017/2018**

**கம்பனியின் அலுவல்கள் தொடர்பில்
பணிப்பாளர் சபையின் ஆண்டறிக்கை**

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்களானோர், அதன் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுவதன் பொருட்டு, 2018 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான இக் கம்பனியின் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளுடன் சேர்த்து அவர்களின் அறிக்கையினை சமர்ப்பிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

ஆண்டின் மீளாய்வு

முன்னோக்கியுள்ள சவால்கள் உள்ளடங்கலாக நிகழ்கால நிதியாண்டின் போதும் இவ் அறிக்கையின் திகதி வரையிலுமுள்ள கம்பனியின் அலுவல்களானவை 8 தொடக்கம் 12 வரையான பக்கங்களில் தலைவரின் மீளாய்வில் விபரிக்கப்பட்டுள்ளன. கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுடன் சேர்ந்த இவ் அறிக்கையானது இக் கம்பனியின் அலுவல்களின் நிலையினைப் பிரதிபலிக்கின்றது.

பிரதான செயற்பாடுகள் / முக்கியமான வியாபாரங்கள்

சரக்குகளை கடல் மார்க்கமாக எடுத்துச் செல்லுதல், சரக்குகளை இறுதி அமைவிடத்திற்கு வழங்குதல் மற்றும் கொண்டு செல்லல், இலங்கை இராஜதந்திர பணியாட்டொகுதியினரின் வீட்டுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட உடமைகளை சர்வதேச ரீதியில் நகர்த்துதல், சுங்க அலுவலக முகவராண்மைச் செயற்பாடுகள், கப்பல் முகவராண்மைச் சேவைகள், கப்பல் உரிமையாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், கப்பல் வாடகைக்கமர்த்துநர்கள் போன்ற வியாபாரங்கள் இக் கம்பனியின் பிரதான செயற்பாடுகளாகும்.

கொள்கலன்களில் அடைக்கப்பட்டவை, தனித்தனியாக ஏற்றப்படவேண்டிய சரக்குகள், மொத்தச் சரக்குகள் (நிலக்கரி), வாகனங்கள், மீகன உபகரணச் சரக்கு, பார சரக்குகள் போன்ற வடிவத்தில், சகல வகையான சரக்குகளையும் இடநகர்த்துவதில் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் ஈடுபட்டுள்ளது.

நிதிக் கூற்றுக்கள்

2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 151 ஆம் பிரிவின் தேவைப்பாடுகளுடன் இணக்கமுற்று தயாரிக்கப்பட்ட இவ் ஆண்டறிக்கையில் 25 தொடக்கம் 55 வரையான பக்கங்களில் நிதிக் கூற்றுக்கள் தரப்பட்டுள்ளன.

சுயாதீன கணக்காய்வாளர் அறிக்கை

நிதிக் கூற்றுக்கள் பற்றிய கணக்காய்வாளர் அறிக்கையானது இவ் அறிக்கையின் 21 தொடக்கம் 24 வரையான பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

கணக்கீட்டுக் கொள்கைகளும் விளக்கக் குறிப்புகளும்

மீளாய்வின் கீழான நிதியாண்டின் போது இக் கம்பனியினால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளில் எதுவித மாற்றங்களும் இல்லை. நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளும் விளக்கக் குறிப்புகளும் 29 தொடக்கம் 55 வரையான பக்கங்களில் தரப்பட்டுள்ளன.

நிதிப் பெறுபேறுகள் / இலாபம் மற்றும் பகிர்வுகள்

முழுமொத்த வருமானக் கூற்றானது 25 ஆம் பக்கத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம்

மீளாய்வின் கீழான ஆண்டின் போது இக் கம்பனியானது ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றில் 3.97 மில்லியன் ரூபாவை முதலிட்டுள்ளது.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 10 ஆனது இவ் ஆண்டின் போது ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றிலான அசைவு தொடர்பிலான தகவல்களை தருகின்றது.

முதலீடுகள்

43 தொடக்கம் 45 வரையான பக்கங்களிலுள்ள நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் 13, 14, 15 மற்றும் 16 ஆகியன 2018 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு இக் கம்பனி வைத்துள்ள நீண்டகால முதலீடுகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துகின்றன.

பங்கிலாபம்

2018 மார்ச் 31 ஆம் திகதியன்று முடிவடைந்த நிதியாண்டுக்காக பங்கிலாப கொடுப்பனவை பணிப்பாளர்கள் பரிந்துரைக்கவில்லை.

கூறப்பட்ட மூலதனம்

2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் நியதிகளுக்கு அமைவாக, இக் கம்பனியின் கூறப்பட்ட மூலதனமானது 2018 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு 50,000,000 ரூபாவாகும். இவ் விபரங்களானவை 48 ஆம் பக்கத்திலுள்ள நிதிக் கூற்றுக்கான குறிப்பு 23 இல் தரப்பட்டுள்ளன.

தொடர்ந்து செல்லும் எண்ணக்கரு

இக் கம்பனியின் வியாபாரத் திட்டங்களை பணிப்பாளர்கள் மீளாய்வு செய்துள்ளதுடன் முன்னுணரக்கூடிய எதிர்காலத்திற்கு தொடர்ந்து செல்லும் எண்ணக்கருவொன்றாக தொடர்வதற்குப் போதுமான வளங்களை இக் கம்பனி கொண்டுள்ளது என்று திருப்தியடைந்துள்ளனர்.

ஆதலால், நிதிக் கூற்றானது அவ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வுக் குழு அறிக்கை

கணக்காய்வுக் குழுவின் உள்ளடக்க கட்டமைப்பு:

இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் (CSC) பணிப்பாளர் சபையினால் கணக்காய்வுக் குழு நியமிக்கப்படுவதுடன் இச் சபைக்கு அது நேரடியாக அறிக்கையிடுகின்றது. இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வுக் குழுவானது நிதியாண்டின் போது சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்கள் மூவரை உள்ளடக்கியது:

திரு. ஏ.கே. செனெவிரத்ன - தலைவர் (சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்)

திரு. டி.எஸ். நாணயக்கார - உறுப்பினர் (சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர் - 17/06/05 ஆம் திகதி வரை)

திரு. சுரேன் குணவர்த்தன - உறுப்பினர் (சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர் - 17/07/18 ஆம் திகதி வரை)

திரு. பூர்ண பெரேரா - உறுப்பினர் (17/06/05 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டவர்)

திரு. ஜனக்க நந்த குமார - உறுப்பினர் (17/07/18 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டவர்)

கணக்காய்வுக் குழுவின் வகிபாகம்:

இக் கம்பனியின் நிதி அலுவல்கள் சம்பந்தமான சகல விடயங்களையும் பரிசீலிப்பதற்கு இக் கணக்காய்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதுடன் பணிப்பாளர் சபை அதன் கடமைகளை பயனுறுதி வாய்ந்த விதத்தில் ஆற்றுவதற்கு இக் குழு உதவுகின்றது. வெளிப்படுத்துகையின் தயாரிப்பு, முன்வைப்பு மற்றும் போதுமான தன்மை என்பவற்றை இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் (SLFRS/LKAS) இக் கணக்காய்வுக் குழு பரிசீலிப்பதுடன் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்கும் அத்துடன் உரிய ஏனைய நிதி அறிக்கையிடல் தொடர்புபட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கும் இணங்க நிதி அறிக்கையிடல் தேவைப்பாடுகள் உள்ளனவா என்பது பற்றியும் பரிசீலிக்கின்றது.

சபையின் அங்கீகாரத்திற்கு முன்னர் வருடாந்த நிதிக் கூற்றை இக் கணக்காய்வுக் குழு மீளாய்வுசெய்து பரிந்துரை செய்தது.

இக் கூட்டுத்தாபனத்தின் நிதிக் கூற்றுக்களானவை இக் கூட்டுத்தாபனத்தின் அலுவல்கள் பற்றிய நிலைப்பாட்டையும் அது தொடர்புபடும் காலப்பகுதிக்கான பெறுபேறுகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன எனும் நியாயமான உறுதிப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக் கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறைகளின் போதுமானதன்மை மற்றும் முறையான தொடர்ச்சியான தொழிற்பாடு என்பவற்றையும் இக் கணக்காய்வுக் குழு மீளாய்வுசெய்தது. தேவைப்படும் போது சுயாதீனமான உள்ளகக் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்படுவதுடன், இக் கூட்டுத்தாபனத்திற்குள் உள்ளகக் கட்டுப்பாட்டுச் சுற்றாடலை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டு முகாமையுடன் கலந்துரையாடப்பட்டுள்ளன. இக் கம்பனியின் பிரதான வியாபார மற்றும் கட்டுப்பாட்டு இடர்களையும் இக் கணக்காய்வுக் குழு மதிப்பீடு செய்தது.

கூட்டங்கள்:

ஐந்து கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள் சம்பந்தப்பட்ட ஆண்டின் போது நடாத்தப்பட்டன. பணிப்பாளர்களின் / உறுப்பினர்களின் கணக்காய்வுக் குழுக் கூட்ட வருகை பின்வருமாறு.

திரு. ஏ.கே. செனெவிரத்ன	5/5
திரு. றி.எஸ். நாணயக்கார	வருகைதரவில்லை
(17/6/5 ஆம் திகதி வரை)	
திரு. சுரேன் குணவர்த்தன	1/2
(17/07/18 ஆம் திகதி வரை)	
திரு. பூர்ண பெரேரா	2/3
(17/06/05 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டவர்)	
திரு. ஜனக்க நந்த குமார	வருகைதரவில்லை
(17/07/18 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டவர்)	
திரு. எம்.டி.பி. திலக்சிறி	5/5

கூட்டமொன்றுக்கு சமூகமளிப்பதற்கு பணிப்பாளர்களுக்கு இயலாதிருப்பின் நிகழ்ச்சிநிரலிலுள்ள ஏதேனும் விடயங்கள் தொடர்பில் குழுத் தலைவருடன் கலந்துரையாடி காரணமொன்றுக்கான கோரிக்கையிடலுக்கு முன்கூட்டிய

சந்தர்ப்பத்தை அவர்கள் கொண்டுள்ளனர். வருகைதராத சகல உறுப்பினர்களும் கூட்டத் திகதிக்கு முன்னர் காரணங்களுக்காக கோரிக்கையிட்டனர்.

தேசிய கணக்காய்வு அலுவலகத்திலிருந்தான பிரதிநிதி, வரிசை அமைச்சின் பிரதம கணக்காளர், பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர்கள், உதவிப் பொது முகாமையாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் ஆகியோரும் இக் கணக்காய்வுக் குழுவின் அழைப்பின் பேரில் இக் கூட்டத்திற்கு சமூகமளித்தனர். இக் குழுவின் கூட்ட அழைப்பாளராக உள்ளகக் கணக்காய்வாளர் தொழிற்படுகின்றார்.

மீளாய்வுகள்:

2017/18 ஆம் ஆண்டு சார்பில் பின்வருவனவற்றை கணக்காய்வுக் குழு மீளாய்வு செய்தது.

1. CSC கப்பல்களின் பெறுமதிக்குறைவு:

இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை இக்குழு ஆராய்ந்தது.

தீர்மானம்:

அரசாங்க விலைமதிப்பீட்டாளரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையொன்றை விடுக்குமாறும் பெறுமதிக்குறைவுச் செய்முறைக்கான விலைமதிப்பு அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் கணக்காய்வுக் குழு அறிவுறுத்தியது.

2. 2014/15 இன் ஆண்டறிக்கை:

2014/15 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையின் முன்னேற்றம் பற்றி இக்குழுவுக்கு அறியத்தரப்பட்டது.

தீர்மானம்:

கூறப்பட்ட ஆண்டறிக்கையை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கணக்காய்வுக் குழு அறிவுறுத்தியது.

3. 2015/16 இன் கணக்காய்வு அபிப்பிராயம்:

M/s Gajma & Co நிறுவனத்தின் பிரதிநிதிகளானோர், எம்வீ சிலோன் பிறீஸ் கப்பலின் பெறுமதிக்குறைவு மதிப்பீடு தொடர்பில் போதுமானதும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றின் கிடைப்பனவின்மை காரணமாக முனைப்பழியான கணக்காய்வு அபிப்பிராயமொன்றை தாம் வழங்கியுள்ளதாக அறிவித்தனர்.

தீர்மானம்:

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் உத்தியோகத்தர்களைச் சந்தித்து இப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வொன்றாக இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்திலிருந்து தொழில்நுட்ப அபிப்பிராயமொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு குழு உறுப்பினர்கள் அறிவுறுத்தினர்.

4. கணக்காய்வுக் குழுப் பத்திரங்கள்:

தீர்மானம்:

அறிமுகப்படுத்தப்பட்ட மாதிரிக்கு அமைவாக கணக்காய்வுக் குழுப் பத்திரங்களைத் தயாரித்து கணக்காய்வுக் குழுப் பரிந்துரைகளை அங்கீகாரத்தின் பொருட்டு சபையிடம் சமர்ப்பிப்பதற்கு குழு தீர்மானித்தது.

5. செயல் திட்டம்:

தீர்மானம்:

உண்மையான தரவுகளுடன்கூடிய வியாபாரத் திட்டம் தொடர்பான அறிக்கையொன்றைத் தயாரிக்கும்படி குழு அறிவுறுத்தியது.

6. மேலதிகநேர கொடுப்பனவுகள்:

தீர்மானம்:

மேலதிகநேர கொடுப்பனவு நடைமுறையை பிரேரிக்கப்பட்ட நடைமுறைக் கைநூலில் உள்ளடக்குவதற்கு குழு தீர்மானித்தது.

7. 2017/18 இன் உள்ளக கணக்காய்வுத் திட்டம்:

குழுவானது கணக்காய்வுத் திட்டத்தை மீளாய்வுசெய்து பரிந்துரைத்தது.

தீர்மானம்:

வருடாந்த உள்ளக கணக்காய்வுத் திட்டத்தை அங்கீகாரத்தின் பொருட்டு சபையிடம் முன்னளிக்குமாறு கணக்காய்வுக் குழு அறிவுறுத்தியது.

8. உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை:

குழுவானது உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையை மீளாய்வுசெய்ததுடன் சபையிடம் முன்னளிக்குமாறு பரிந்துரைத்தது.

9. கணக்காய்வுக் குழுப் பட்டயம்:

தீர்மானம்:

கணக்காய்வுக் குழுப் பட்டயத்தை அங்கீகாரத்தின் பொருட்டு சபையிடம் சமர்ப்பிப்பதற்கு குழு தீர்மானித்தது.

10.2015/16 இன் ஆண்டறிக்கை:

தீர்மானம்:

தரப்பட்ட காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்திற்கு ஆண்டறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு குழு தீர்மானித்தது.

11.பட்டயக் குழு:

தீர்மானம்:

பட்டயக் குழுவின் செயல் திட்டமானது சபையிடம் முன்னளிக்கப்பட வேண்டியுள்ளது.

12.2017 ஆம் ஆண்டின் வருடாந்த வரவுசெலவுத்திட்டம்:

குழுவானது இந்த வரவுசெலவுத்திட்டத்தை விரிவாக மீளாய்வு செய்தது.

தீர்மானம்:

மிகைப்படக் கூறப்பட்ட / குறைத்துக் கூறப்பட்ட செலவினத்தை திருத்தி சபையிடம் மீளச் சமர்ப்பிக்குமாறு குழு அறிவுறுத்தியது.

13.கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள்:

தீர்மானம்:

ஒவ்வொரு இரு மாத காலப்பகுதிக்கும் கூட்டமொன்றை ஒழுங்குசெய்யுமாறு குழு ஆலோசனை வழங்கியது.

14.சந்தைப்படுத்தல் பிரிவுக்கு வாகன ஒதுக்கீடு:

தீர்மானம்:

முன்னறிவிப்பின் பேரில் வாகனமொன்றை விடுவிக்குமாறு HOA யிற்கு குழு அறிவுறுத்தியதுடன் பின்னூட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தியது.

15.தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) உறுப்பினர் நியமனங்கள்:

தீர்மானம்:

தொழில்நுட்பத் துறையில் சிறந்த அறிவைக் கொண்டுள்ள தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் ஒருவரை உள்ளடக்குவதற்கும் கப்பல் உதிரிப்பாகங்களின் பெறுகைக்கான விடய நிபுணத்துவம் பொருந்திய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக கூறப்பட்ட உறுப்பினர் இருப்பார் என்றும் குழு தீர்மானித்தது.

16.முகாமைத்துவக் கடிதம்:

முகாமைத்துவக் கடிதம் பற்றி குழு கலந்துரையாடியதுடன் தீர்மானங்கள் பின்வருமாறு அமைந்தன.

அ) நீண்ட காலமாக நிலுவையிலுள்ள மீதிகள் (வைப்புகளும் முற்பணங்களும்)

தீர்மானம்:

சபை அங்கீகாரமொன்றுக்கு ஊடாக ஏடுகளிலிருந்து பதிவழிக்குமாறு குழு அறிவுறுத்தியது.

ஆ) எரிபொருள் எல்லைகள்:

தீர்மானம்:

பெற்றுக்கொள்ளப்பட்ட உயர் மட்ட அங்கீகாரத்தை முன்னளிப்பதற்கு கணக்காய்வுக் குழு தீர்மானித்தது.

இ) தொடர்பாடல் செலவுகள்:

தீர்மானம்:

ஏற்புடைய சுற்றறிக்கையைப் பின்பற்றுவதற்கு கணக்காய்வுக் குழு தீர்மானித்தது.

ஈ) மிகையூதியக் கொடுப்பனவு:

தீர்மானம்:

எவ்வருடத்திலிருந்து இந்நடைமுறை தொடரப்பட்டு வருகின்றது என்பது பற்றியும் பெற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரங்கள் எவையேனுமிருப்பின் அவை பற்றியும் இக்குழுவிற்கு அறிக்கையிடுமாறு நிதி முகாமையாளருக்கு கணக்காய்வுக் குழு அறிவுறுத்தியது.

உ) தலைவருக்கும் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் (ED) படிகளின் கொடுப்பனவுகள்

தீர்மானம்:

தற்போதய கொடுப்பனவுகள் அமலுக்குவந்த வருடத்தை / திகதியைக் குறிப்பிட்டு அறிக்கையினை விரிவாகத் தயாரிக்குமாறு குழு அறிவுறுத்தியது.

ஊ) தலைவருக்கும் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் கடனட்டைக் கொடுப்பனவுகள்

தீர்மானம்:

பெற்றுக்கொள்ளப்பட்ட உயர் மட்ட அங்கீகாரங்கள் பற்றிய விபரங்களை அறிக்கையிடுமாறு உதவிப் பொது முகாமையாளர் (நிதி) அவர்களுக்கு குழு அறிவுறுத்தியது.

17.வீடமைப்புக் கடன்களின் வட்டி மீளளிப்பு:

தீர்மானம்:

ஆதனக் கடன்கள் தொடர்பில் 15/2007 iii ஆம் இலக்க பொ.நி. சுற்றறிக்கையின் அடிப்படையைப் பின்பற்றுமாறும் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு பொருத்தமுடையதாகப் பிரயோகிக்குமாறும் குழு அறிவுறுத்தியது. மேலும், வீடமைப்புக் கடன் தவணைக் கட்டணத்தை விட, ஏனைய சம்பளக் குறைப்பனவுகளானவை மொத்த சம்பளக் குறைப்புகளின் 60% இனைக் கணிப்பிடுவதற்கு கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்று குழு அறிவுறுத்தியது.

முடிவுரை:

இக் கணக்காய்வுக் குழுவின் நிகழ்ச்சிக் குறிப்புக்களும் ஏனைய அறிக்கைகளும் பணிப்பாளர் சபைக்கு அதன் உசாவுதல் மற்றும் அவசியமான நடவடிக்கைகளின் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புக்களின் பிரதிகளானவை அமைச்சின் செயலாளருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குழுவின் சார்பில்

ஏ.கே. செனெவிரத்ன

கணக்காய்வுக் குழுவின் தலைவர்

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின்
2017 / 2018 இன் ஆண்டறிக்கையும் கணக்குகளும்**

நன்றியுரைத்தல்

மாண்புமிகு. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி
அமைச்சரானவர் அவரின் முழுமையான ஆதரவையும், ஆலோசனையையும் மற்றும்
ஊக்குவிப்பையும் இக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து வழங்கியுள்ளார், அதற்கு
இக்கூட்டுத்தாபனம் நன்றியுடையது.

இக் கூட்டுத்தாபனத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் தமது
ஒத்துழைப்பினையும் உதவியினையும் வழங்கியமைக்காக துறைமுகங்கள்,
கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும்
இக்கூட்டுத்தாபனம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை, இலங்கை சுங்கம் மற்றும் வெளிநாட்டு
முகவர்கள் சகல நேரங்களிலும் வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்பிற்காக
அவர்களுக்கு இக்கூட்டுத்தாபனம் நன்றிகூற விரும்புகின்றது.

இக்கூட்டுத்தாபனத்தின் சேவைகளின் பயன்பாட்டைக் கொண்டுள்ள இதன்
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அத்துடன் அவர்களிடமிருந்து இக்
கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்ட அனைத்திற்கும் இக்கூட்டுத்தாபனம்
நன்றிக்கடன்பட்டுள்ளது.

அலுவலர் குழாத்திற்கு நன்றி

பொதுவாக உளங்கனிந்த மற்றும் ஒத்துழைப்புமிக்க மனப்பான்மையை
தருவித்து, அலுவலர் குழாத்துடன் மீளாய்வின் கீழான ஆண்டின் போது
முகாமைத்துவ / ஊழியர் உறவுகள் தொடர்ந்து மேம்பட்டன. சங்கங்களானவை
முகாமையுடனான அவற்றின் தொடர்பு கையாள்கையில் மிகவும்
பொறுப்புடையதாகவும் துலங்கல் மிக்கதாகவும் காணப்பட்டன.

கப்பல் தொழிற்றுறை முகங்கொடுக்கும் தீவிரமான பின்னடைவுக்கு இக்
கூட்டுத்தாபனம் தாக்குப்பிடிப்பதற்கு இயலுமைப்படுத்திய, கடல் மற்றும் தரை
இரண்டிலுமுள்ள சகல ஊழியர்களினாலும் வழங்கப்பட்ட
அர்ப்பணிப்புடையதும், கடமையுணர்வு மற்றும் விசுவாசம் பொருந்தியதுமான
சேவைகளை முகாமையானது பதிவுசெய்ய வேண்டும்.



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

POS/B/CSCL/1/18/59

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

24 January 2020

To the shareholders of the
Ceylon Shipping Corporation Limited.

Report of the Auditor General on the Financial Statements of the Ceylon Shipping Corporation Limited for the year ended 31 March 2018.

The audit of financial statements of the Ceylon Shipping Corporation Limited ("the Company") for the year ended 31 March 2018 comprising the statement of financial position as at 31 March 2018 and the statement of comprehensive income, statement of changes in equity and statement of cash flows for the year then ended and a summary of significant accounting policies and other explanatory information, was carried out under my direction in pursuance of provisions in Article 154(1) of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka.

Board's Responsibility for the Financial Statements

The Board of Directors ("Board") is responsible for the preparation and fair presentation of these financial statements in accordance with Sri Lanka Accounting Standards and for such internal control as the Board determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatements, whether due to fraud or error.

Auditor's Responsibility

My responsibility is to express an opinion on these financial statements based on my audit. I conducted my audit in accordance with Sri Lanka Auditing Standards. Those Standards require that I comply with ethical requirements and plan and perform the audit to obtain reasonable assurance about whether the financial statements are free from material misstatements.



An audit involves performing procedures to obtain audit evidence about the amounts and disclosures in the financial statements. The procedures selected depend on the auditor's judgment, including the assessment of the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error. In making those risk assessments, the auditor considers internal control relevant to the Company's preparation and fair presentation of the financial statements in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control. An audit also includes evaluating the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates made by Board, as well as evaluating the overall presentation of the financial statements.

I believe that the audit evidence I have obtained is sufficient and appropriate to provide a basis for my qualified audit opinion.

Basis for the Opinion

- (a) As per the paragraph 32 of the Sri Lanka Accounting Standards on Presentation of Financial Statements (LKAs 01), offsetting of assets and liabilities or income and expenses is not permitted unless required by other SLFRS, however contrary to that the Company had set off credit balances against the debit balances of trade and other receivables. As a result, total trade and other receivable and trade and other payables had been understated by Rs.41,202,849 as at the end of the year under review.

Further, ten (10) expense accounts and two (02) control accounts which were represented credit balances aggregating to Rs.20,057,734, had set off against the direct expenses. As a result, direct expenses had understated by similar amount.

- (b) The Company had decided to recognized the un identified deposit credited to bank account in year 2009 amounting to Rs.519,517 as other income. However, it had been erroneously credited to the cash book and debited to the income account of the year under review. As a result, the cash at the bank and other income as at 31 March 2018 had been understated by Rs.1,039,034.

- (c) Office rental expense amounting to Rs.1,521,240 which relevant to the year 2018/19 had recognized as an expense of the year under review. As a result, the office rent expense and the loss for the year ended had been overstated by similar amount.
- (d) The Company had calculated deferred tax asset without considering the correct current and previous years' tax losses and capital allowances on the assets purchased in previous year. As a result, the deferred tax assets as at 31 March 2018 and the provision for the year under review had been understated by Rs.2,299,463.

Qualified Opinion

In my opinion, except for the effects of the matters describe in Basis for Qualified Opinion paragraph, the financial statements give a true and fair view of the financial position of the Company as at 31 March 2018, and its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.


Report on Other Legal and Regulatory Requirements

As required by Section 163 (2) of the Companies Act, No.07 of 2007, I state the followings:

- (a) The basis of qualified opinion and scope and limitations of the audit are as stated above.
- (b) In my opinion:
- Except for the effect of the matters described in basis for qualified opinion paragraph, I have obtained all the information and explanations that were required for the audit and as far as appears from my examination, proper accounting records have been kept by the Company.
 - The financial statements of the Company comply with the requirements of Section 151 of the Companies Act, No. 07 of 2007.

Report to Parliament

My report to Parliament in pursuance of provisions in Article 154 (6) of the Constitution will be tabled in due course.



W.P.C. Wickramaratne

Auditor General

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் பங்குதாரர்களுக்கு.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் 2018 ஆம் ஆண்டு மார்ச் 31

ஆம் திகதியன்று முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமான கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை

2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறான நிதிநிலமைக்கூற்று மற்றும் அப்போது முடிவடைந்த ஆண்டுக்கான முழுமொத்த வருமானக்கூற்று, உரிமைமுதல் மாற்றக்கூற்று அத்துடன் காசுப் பாய்ச்சல் கூற்று என்பவற்றையும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் பற்றிய பொழிப்பொன்றையும் அத்துடன் ஏனைய விளக்கமான தகவல்களையும் உள்ளடக்கிய 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியன்று முடிவடைந்த ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் (“இக்கம்பனி”) நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமான கணக்காய்வானது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளைப் பின்பற்றி எனது வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

நிதிக் கூற்றுக்களுக்கான சபையின் பொறுப்பு

இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இந்நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு மற்றும் நியாயமான முன்வைப்புக்கும் அத்துடன் மோசடியோ அல்லது தவறோ காரணமான பொருண்மையான தவறான கூற்றுக்களிலிருந்து விடுபட்டு இந்நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பை இயலுமைப்படுத்துவதற்கு அவசியமானதென சபை நிர்ணயிக்கின்றவாறான அத்தகைய உள்ளகக் கட்டுப்பாட்டிற்கும் பணிப்பாளர் சபை (“இச்சபை”) பொறுப்புடையது.

கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக் கூற்றுக்கள் தொடர்பில் ஓர் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதே எனது பொறுப்பாகும். இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நான் எனது கணக்காய்வை மேற்கொண்டேன். ஒழுக்கத் தேவைப்பாடுகளுக்கு நான் ஒத்திசைவதையும் அத்துடன் நிதிக் கூற்றுக்கள் பொருண்மையான தவறான கூற்றுக்களிலிருந்து விடுபட்டுள்ளனவா என்பது பற்றிய நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக் கணக்காய்வைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதையும் இந்நியமங்கள் தேவைப்படுத்துகின்றன.

நிதிக் கூற்றுக்களிலுள்ள தொகைகள் மற்றும் வெளிப்படுத்தல்கள் பற்றிய கணக்காய்வுச் சான்றினைப் பெற்றுக்கொள்வதற்கான நிறைவேற்றல் நடைமுறைகளை கணக்காய்வொன்று உள்ளடக்குகின்றது. தெரிவுசெய்யப்படும் நடைமுறைகளானவை, மோசடியோ அல்லது தவறோ காரணமான நிதிக் கூற்றுக்களின் பொருண்மையான தவறான கூற்று பற்றிய இடர்களின் மதிப்பீடு உள்ளடங்கலாக கணக்காய்வாளரின் திறனாய்வு முடிவில் தங்கியுள்ளன. அவ் இடர் மதிப்பீடுகளைச் செய்யும் போது, இக் கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாட்டின் பயனுறுதி வாய்ந்த தன்மை பற்றிய அபிப்பிராயம் ஒன்றை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காகவன்றி, சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் பொருட்டு இக் கம்பனியின் நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு மற்றும் நியாயமான முன்வைப்புக்குரிய உள்ளகக் கட்டுப்பாட்டை கணக்காய்வாளர் கருத்திற்கொண்டுள்ளார். பயன்படுத்தப்பட்ட கணக்காய்வுக் கொள்கைகளின் பொருத்தப்பாடு மற்றும் சபையினால் செய்யப்பட்ட கணக்கீட்டு மதிப்பீடுகள் பற்றிய நியாயப்பாடு என்பவற்றை மதிப்பிடுவதையும் அதேபோன்று நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த முன்வைப்பை மதிப்பிடுவதையும் கணக்காய்வொன்று உள்ளடக்குகின்றது.

நான் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வுச் சான்றானது எனது முனைப்பழியான கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையொன்றை வழங்குவதற்கு போதுமானதாகவும் பொருத்தமானதாகவும் உள்ளதென்று நம்புகின்றேன்.

அபிப்பிராயத்திற்கான அடிப்படை

(அ) நிதிக் கூற்றுக்களின் முன்வைப்பு தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (LKAs-01) 32 ஆம் பந்திக்கு அமைவாக, சொத்துக்களையும் பொறுப்புக்களையும் அல்லது வருமானத்தையும் செலவினத்தையும் ஈடாக்குதலானது, ஏனைய SLFRS இனால் தேவைப்படுத்தப்பட்டாலொழிய அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், அதற்கு மாறாக, இக் கம்பனியானது வியாபார மற்றும் ஏனைய வருமதிகளின் வரவு மீதிகளுக்கு எதிராக செலவு மீதிகளை ஈடாக்கியிருந்தது. அதன் விளைவாக, மொத்த வியாபார மற்றும் ஏனைய வருமதிகளும் வியாபார மற்றும் ஏனைய சென்மதிகளும் மீளாய்வின் கீழான ஆண்டு முடிவிலுள்ளவாறு 41,202,849 ரூபாவினால் குறைத்துக் கூறப்பட்டிருந்தது.

மேலும், 20,057,734 ரூபா ஆக மொத்தத் தொகையினைக் கொண்ட செலவு மீதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பத்து (10) செலவுக் கணக்குகளும் இரண்டு (02) கட்டுப்பாட்டுக் கணக்குகளும் நேரடிச் செலவுகளுக்கு எதிராக

ஈடாக்கப்பட்டிருந்தன. அதன் விளைவாக, நேரடிச் செலவுகளானவை அதே தொகையினால் குறைத்துக் கூறப்பட்டிருந்தது.

(ஆ) 2009 ஆம் ஆண்டில் வங்கிக் கணக்கிற்கு வரவுவைக்கப்பட்ட ஏனைய வருமானமான 519,517 ரூபா தொகைகொண்ட இனங்காணப்படாத வைப்பைக் கண்டறிவதற்கு இக்கம்பனி தீர்மானித்திருந்தது. எவ்வாறாயினும், இது தவறுதலாக காசேட்டிற்கு செலவுவைக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வின் கீழான ஆண்டின் வருமானக் கணக்கில் வரவுவைக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக, 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறான வங்கியிலுள்ள காசும் ஏனைய வருமானமும் 1,039,034 ரூபாவினால் குறைத்துக் கூறப்பட்டிருந்தது.

(இ) 2018/19 ஆம் ஆண்டுக்குரிய 1,521,240 ரூபா தொகைகொண்ட அலுவலக வாடகைச் செலவானது மீளாய்வின் கீழான ஆண்டின் செலவொன்றாக கண்டறியப்பட்டிருந்தது. அதன் விளைவாக, அலுவலக வாடகைச் செலவும் முடிவடைந்த ஆண்டுக்கான நட்டமும் அதே தொகையினால் மிகைப்படுத்தப்பட்டுக் கூறப்பட்டிருந்தது.

(ஈ) கம்பனியானது முன்னைய ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் சரியான நிகழ்கால மற்றும் முன்னைய ஆண்டு வரி நட்டங்களையும் மூலதன வரிச்சலுகைகளையும் (Capital Allowances) கருத்திற்கொள்ளாமல் பிற்போடப்பட்ட வரிச் சொத்தை கணிப்பீடு செய்திருந்தது. அதன் விளைவாக, 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களும் மீளாய்வின் கீழான ஆண்டுக்கான ஏற்பாடும் 2,299,463 ரூபாவினால் குறைத்துக் கூறப்பட்டிருந்தது.

முனைப்பழியான அபிப்பிராயம்

எனது அபிப்பிராயத்தில், முனைப்பழியான அபிப்பிராயத்திற்கான அடிப்படை பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் விளைவுகளுக்கானவற்றைத் தவிர, இக்கம்பனியின் 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறான நிதிநிலமையினதும் அப்போது முடிவடைந்த ஆண்டுக்கான அதன் நிதிச் செயற்றிறன் மற்றும் அதன் காசுப் பாய்ச்சல்கள் என்பவற்றினதும் உண்மையானதும் நியாயமானதுமான கருத்தொன்றை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இந்நிதிக்கூற்றுக்கள் தருகின்றன.

ஏனைய சட்ட மற்றும் ஒழுங்குறுத்துகை தேவைப்பாடுகள் பற்றிய அறிக்கை

2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 163 (2) ஆம் பிரிவின் மூலம் கோரிக்கையிடப்பட்டவாறு, நான் பின்வருவனவற்றைத் தெரிவிக்கின்றேன்:

(அ) முனைப்பழியான அபிப்பிராய அடிப்படையும் கணக்காய்வின் நோக்கெல்லையும் மட்டுப்பாடுகளும் மேலே குறிப்பிடப்பட்டவாறு அமைந்துள்ளன.

(ஆ) எனது அபிப்பிராயத்தில்:

- முனைப்பழியான அபிப்பிராயத்திற்கான அடிப்படை பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் விளைவுகளுக்கானவற்றைத் தவிர, இக் கணக்காய்விற்குத் தேவைப்பட்ட சகல தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எனது பரீட்சிப்பிலிருந்து எந்தளவிற்குத் தென்படுகின்றதோ அந்தளவிற்கு, முறையான கணக்கீட்டுப் பதிவுகள் இக்கம்பனியினால் பேணப்பட்டுள்ளன.
- இக் கம்பனியின் நிதிக்கூற்றுக்களானவை 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 151 ஆம் பிரிவின் தேவைப்பாடுகளுக்கு ஒத்திசைகின்றன.

பாராளுமன்றத்திற்கான அறிக்கை

அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றி பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கையானது உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படும்.

டபிள்யு.பி.சி விக்ரமரத்ன

கணக்காய்வாளர் அதிபதி

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
முழுமொத்த வருமானக் கூற்று

மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
வருமானம்	4	2,499,470,005	2,541,008,930
நேரடி செயற்பாட்டுச் செலவினங்கள்		(1,665,635,224)	(1,600,439,754)
மொத்த இலாபம்		833,834,781	940,569,176
ஏனைய வருமானம்	5	256,707,888	182,979,559
நிர்வாகச் செலவினங்கள்		(219,929,477)	(209,857,125)
சொத்துக்களின் பெறுமதிக்குறைவிற்கு முன்னர் செயற்பாடுகளிலிருந்தான இலாபம்		870,613,191	913,691,609
சொத்துக்களின் பெறுமதிக்குறைவு		(59,383,630)	(42,265,427)
செயற்பாடுகளிலிருந்தான இலாபம்	6	811,229,561	871,426,182
நிதிச் செலவுகள்	7	(1,061,395,928)	(1,153,851,255)
இணை நிறுவனங்களின் இலாபப் பங்கு - (வரி கழித்த)	14.2	17,111,132	12,506,937
வரிக்கு முன்னரான இலாபம்/ (நட்டம்)		(233,055,234)	(269,918,135)
வருமான வரி வருமானம்/ (செலவுகள்)	8	(12,214,634)	(7,281,062)
வருமான வரிக்குப் பின் ஆண்டுக்கான இலாபம்/ (நட்டம்)		(245,269,868)	(277,199,197)
ஆண்டுக்கான பிற்போடப்பட்ட வரிச் சீராக்கம்		69,713,367	40,188,545
வருமான வரிக்கும் பிற்போடப்பட்ட வரிச் சீராக்கத்திற்கும் பின்னர் ஆண்டுக்கான இலாபம்/ (நட்டம்)		(175,556,501)	(237,010,652)
அடிப்படை மற்றும் கலப்பு பங்கொன்றுக்கான உழைப்பு	9	(49)	(55)
ஆண்டுக்கான இலாபம்		(175,556,501)	(237,010,652)
ஏனைய முழுமொத்த வருமானம்			
விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதான நிதிச் சொத்துக்களின் நியாயப்பெறுமதி மாற்றங்கள் மீதான நட்டம்	16.1	2,122,703	(3,482,187)
இடர் கணிப்பீடுசார் எடுகோள்களின் மாற்றங்களிலிருந்து எழுகின்ற நட்டம்	29.1	(633,608)	(12,507,919)
இணை நிறுவனங்களின் ஏனைய முழுமொத்த வருமானப் பங்கு - (வரி கழித்த)	14.2	5,784,547	4,083,099
ஆண்டுக்கான மொத்த முழுமொத்த வருமானம்		(168,282,859)	(248,917,659)

கணக்கீட்டுக் கொள்கைகளும் 7 தொடக்கம் 33 வரையான பக்கங்களிலுள்ள குறிப்புகளும் நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத பகுதியொன்றை உருவாக்குகின்றன.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதி நிலைமைக் கூற்று

மார்ச் 31 இலுள்ளவாறு	குறிப்புகள்	2,018 ரூபா.	2017 ரூபா.
சொத்துக்கள்			
நடைமுறையல்லாச் சொத்துக்கள்			
ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம்	10	10,467,909,940	10,881,232,887
மூலதன நடைபெறும் வேலை - கப்பல்கள்	11	-	-
அருவச் சொத்து	12	-	-
துணை நிறுவனத்திலுள்ள முதலீடு	13	-	-
இணை நிறுவனங்களிலுள்ள முதலீடு	14	305,496,989	282,954,432
விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்கள்	16	21,219,044	19,096,341
பிற்போடப்பட்ட வரிச் சொத்து	17	125,300,596	4,522,073
மொத்த நடைமுறையல்லாச் சொத்துக்கள்		10,919,926,569	11,187,805,733
நடைமுறைச் சொத்துக்கள்			
இருப்புகள்		197,380,995	185,156,665
வியாபார மற்றும் ஏனைய வருமதிகள்	18	1,519,834,219	1,118,606,987
நியதிச்சட்ட வருமதிகள்	19	27,638,001	25,158,392
முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள்	20	420,327,291	689,224,659
குறுங்கால முதலீடுகள்	21	295,430,308	274,558,561
காகம் காசுக்குச் சமமானவையும்	22	411,380,464	149,226,908
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		2,871,991,277	2,441,932,172
மொத்த சொத்துக்கள்		13,791,917,848	13,629,737,905
உரிமைமுதலும் பொறுப்புக்களும்			
உரிமைமுதல்			
கூறப்பட்ட மூலதனம்	23	50,000,000	50,000,000
உரிமைமுதல் மூலதனத்திற்கு எதிரான பங்களிப்பு	24	543,939,497	543,939,497
மூலதன ஒதுக்கு	25	767,029,766	767,029,766
மறுபடிவிலைமதிப்பு ஒதுக்கு	26	3,065,444	3,065,444
விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்கள் ஒதுக்கு		15,738,852	13,616,149
நிறுத்திவைக்கப்பட்ட உழைப்புகள்		(350,742,997)	(233,099,911)
மொத்த உரிமைமுதல்		1,029,030,561	1,144,550,944
நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்			
நீண்டகால கடன்பெறல்கள்	28	10,002,263,026	9,774,878,448
ஓய்வுபெறல் பயன் கடப்பாடு - பணிக்கொடை	29	36,773,560	39,552,097
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு	17	-	-
மொத்த நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்		10,039,036,586	9,814,430,545
நடைமுறைப் பொறுப்புக்கள்			
வியாபார மற்றும் ஏனைய சென்மதிகள்	30	1,307,570,920	1,030,696,520
குறுங்கால கடன்பெறல்	31	1,322,916,000	1,569,882,000.00
நியதிச்சட்ட சென்மதிகள்	32	85,856,628	63,497,528
அட்டுறு செலவினங்கள்	33	7,507,154	6,680,368
மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்		2,723,850,702	2,670,756,416
மொத்த உரிமைமுதலும் பொறுப்புக்களும்		13,791,917,848	13,629,737,905

கணக்கீட்டுக் கொள்கைகளும் 7 தொடக்கம் 33 வரையான பக்கங்களிலுள்ள குறிப்புகளும் நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத பகுதியொன்றை உருவாக்குகின்றன.

2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இணக்கமுற்று இந்நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

**உதவிப் பொது முகாமையாளர் -
நிதி**

இந்நிதிக் கூற்றுக்களை தயாரித்து முன்னளிப்பதற்கு பணிப்பாளர் சபை பொறுப்புடையது. சபைக்காகவும் சபையின் சார்பிலும் அங்கீகரிக்கப்பட்டு ஒப்பமிடப்பட்டது.

பணிப்பாளர்

பணிப்பாளர்

**வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
உரிமைமுதல் மாற்றக் கூற்று**

2018 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

	கூறப்பட்ட மூலதனம்	உரிமைமுதல் மூலதனத்திற்கு எதிரான பங்களிப்பு	மூலதன ஒதுக்கு	மறுபடி விலைமதிப்பு ஒதுக்கு	விற்பனைக்கு க் கிடைக்கக்கூ டியதாகவுள்ள நிதிச் சொத்துக்கள் ஒதுக்கு	நிறுத்திவைக்கப்பட்ட உழைப்புகள்	மொத்தம்
	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.
2016 ஏப்பிரல் 1 ஆம் திகதியிலுள்ளவாறு மீதி	50,000,000	543,939,497	767,029,766	3,065,444	17,098,336	12,335,561.00	1,393,468,604
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	-	-	(237,010,652.00)	(237,010,652)
ஏனைய முழுமொத்த வருமானம்	-	-	-	-	(3,482,187)	(8,424,820.00)	(11,907,007)
2017 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு மீதி	50,000,000	543,939,497	767,029,766	3,065,444	13,616,149	(233,099,911.00)	1,144,550,945
முன்னைய ஆண்டுச் சீராக்கம் (பிற்போடப்பட்ட வரியும் காப்புறுதியும்)						52,762,469.90	52,762,470
ஆண்டுக்கான நடட்டம்	-	-	-	-	-	(175,556,501.16)	(175,556,501)
IFRS இற்கான பெறுமானத்தேய்வு சீராக்கம்							
ஏனைய முழுமொத்த வருமானம்	-	-	-	-	2,122,703	5,150,945.60	7,273,649
2018 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு மீதி	50,000,000	543,939,497	767,029,766	3,065,444	15,738,852	(350,742,996.66)	1,029,030,561

கணக்கீட்டுக் கொள்கைகளும் 7 தொடக்கம் 33 வரையான பக்கங்களிலுள்ள குறிப்புகளும் நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத பகுதியொன்றை உருவாக்குகின்றன.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
காசுப் பாய்ச்சற் கூற்று

மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது	2018 ரூபா.	2017 ரூபா.
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல் வரிக்கு முன்னரான இலாபம்/(நட்டம்)	(233,055,234)	(269,918,135)
செம்மையாக்கல்:		
பெறுமானத்தேய்வு	417,268,522	363,576,622
நிலையான சொத்துக்களின் விற்பனை மீதான இலாபம் / பணிக்கொடைக்கான ஏற்பாடு	(54,755)	(19,740,653)
பங்கிலாப வருமானம்	5,004,531	4,397,543
இணை நிறுவனங்களின் இலாபப் பங்கு - (வரி கழித்த)	(52,636)	(46,191)
வியாபாரக் கடன்பட்டோரின் பெறுமதிக்குறைவிற்கான வட்டி வருமானம்	(17,111,132)	(12,506,937)
வட்டி செலவு	59,383,630	42,265,427
	(73,059,766)	(60,875,650)
	767,082,249	651,923,689
தொழிற்படு மூலதன மாற்றங்களுக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம்	925,405,409	699,075,715
இருப்புக்களில் (அதிகரிப்பு)/ குறைவு	(12,224,330)	(104,807,750)
வியாபார மற்றும் ஏனைய வருமதிகளில் குறைவு	(401,227,232)	(79,224,694)
வியாபார மற்றும் ஏனைய சென்மதிகளில் அதிகரிப்பு/(குறைவு)	276,874,400	37,192,880
நியதிச்சட்ட வருமதிகளில் (குறைவு)/ அதிகரிப்பு	(2,479,609)	
நியதிச்சட்ட சென்மதிகளில் (குறைவு)/ அதிகரிப்பு	19,879,491	34,730,241
அட்டுறு செலவினங்களில் அதிகரிப்பு	826,786	(495,467)
செயற்பாடுகளிலிருந்து பிறப்பிக்கப்பட்ட காசு	807,054,915	586,470,925
செலுத்தப்பட்ட பணிக்கொடை	(8,416,675)	(4,580,032)
செலுத்தப்பட்ட வட்டி	(767,082,249)	(651,923,689)
செலுத்தப்பட்ட வரிகள்		(12,098,374)
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு	31,555,991	(82,131,169)
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
நிலையான சொத்துக்களின் கொள்வனவு	(3,967,761)	(5,014,947)
கப்பல்களின் செலவுக்கான கொடுப்பனவுகள்	-	(2,217,589,483)
நிலையான சொத்துக்களின் அகற்றலிலிருந்தான ஆதாயங்கள்	55,750	19,740,653
முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்களிலிருந்தான தேறிய ஆதாயங்கள்/ (முதலீடுகள்)	192,439,285	(538,843,959)
குறுங்கால முதலீடுகளிலான தேறிய முதலீடு	-	(25,431,020)
பெற்றுக்கொள்ளப்பட்ட வட்டி	40,872,933	52,913,054
பெற்றுக்கொள்ளப்பட்ட பங்கிலாபம்	52,636	46,191
முதலீட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட தேறிய காசு	229,452,843	(2,714,179,511)
நிதி நடவடிக்கையிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
கப்பல் கடனிலிருந்தான ஆதாயம்	-	2,558,535,947
நிதி நடவடிக்கையிலிருந்தான தேறிய காசு	-	2,558,535,947
காசும் காசுக்குச் சமமானவற்றிலும் தேறிய அதிகரிப்பு	261,008,834	(237,774,733)
ஆண்டுத் தொடக்கத்தில் காசும் காசுக்குச் சமமானவையும்	150,371,630	388,146,363
ஆண்டிறுதியில் காசும் காசுக்குச் சமமானவையும்	411,380,464	150,371,630

குறிப்பு 22

கணக்கீட்டுக் கொள்கைகளும் 7 தொடக்கம் 33 வரையான பக்கங்களிலுள்ள குறிப்புகளும் நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத பகுதியொன்றை உருவாக்குகின்றன.

2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியன்று முடிவடைந்த ஆண்டுக்கான கணக்கீட்டுக் கொள்கைகளும்
நிதிக் கூற்றுக்களுக்கான விளக்கக் குறிப்புகளும்

1. பொதுவான தகவல்கள்

1.1 அமைவு மற்றும் சட்ட வடிவம்

1971 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இலங்கை கப்பற் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ்
தாபிக்கப்பட்ட, இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கான அடுத்துறும் அமைப்பாக,
வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனமானது 1992 ஆம் ஆண்டில்
கூட்டிணைக்கப்பட்டு இலங்கையில் அமையப்பெற்றுள்ள ஒரு வரையறுக்கப்பட்ட
கம்பனியாகும். இக் கம்பனியின் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் மற்றும் பிரதான வியாபார
இடம் என்பன இல. 27, MICH கட்டடம், சேர் ராஷிக் பரீட் மாவத்தை, கொழும்பு 01 எனும்
முகவரியில் அமைந்துள்ளன.

1.2 பிரதான செயற்பாடும் தொழிற்பாடுகளின் தன்மையும்

கப்பல் சரக்கனுப்பல், கப்பல்களை உடமையாக்குதல் மற்றும் வாடகைக்கமர்த்துதல்
தொடர்பான முகாமைத்துவ சேவைகளை வழங்குதல்.

1.3 ஊழியர்களின் எண்ணிக்கை

2018 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு இக் கம்பனியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை
116 ஆகும் (2017 மார்ச் 31 – 125).

1.4 அறிக்கையிடல் திகதி

இக் கம்பனியின் நிதி அறிக்கையிடல் காலப்பகுதியானது மார்ச் 31 ஆம் திகதியன்று
முடிவடைவதுடன் இணைக் கம்பனிகளின் நிதி அறிக்கையிடல் காலப்பகுதியானது டிசெம்பர்
31 ஆம் திகதியன்று முடிவடைகின்றது. இக் கம்பனியின் அறிக்கையிடல் காலப்பகுதியின்
முடிவிற்கும் இணைக் கம்பனிகளின் அறிக்கையிடல் காலப்பகுதியின் முடிவிற்கும் இடையில்
நிகழும் குறிப்பிடத்தக்க கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் எவையேனுமிருப்பின்
அவற்றை இக் கம்பனி சீராக்குகின்றது.

1.5 நிதிக் கூற்றுக்களின் அங்கீகாரம்

இந் நிதிக் கூற்றுக்கள் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 2019 யூன் 28
ஆம் திகதியன்று வெளியீட்டிற்காக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

2. தயாரிப்பிற்கான அடிப்படை

2.1 இணக்கப்பாட்டுக் கூற்று

இக் கம்பனியின் முழுமொத்த வருமானக் கூற்று, நிதி நிலமைக் கூற்று, உரிமைமுதல்
மாற்றக்கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்புகள் என்பன
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட, இலங்கை கணக்கீட்டு
நியமங்களுக்கு (SLFRSs) இணங்கவும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள்
சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இணக்கமுறும் விதத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.2 அளவீட்டு அடிப்படை

நியாயப் பெறுமதியில் அளவிடப்பட்டுள்ள விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதிச் சொத்துக்களாக குறித்தொதுக்கப்பட்ட விலைகூறப்பட்ட முதலீடுகள் மற்றும் காணியின் மறுபடி விலைமதிப்பு என்பவற்றுக்கானவற்றைத் தவிர இக் கம்பனியின் நிதிக் கூற்றுக்களானவை வரலாற்றுக் கிரய மரபொழுங்கின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. நிதிக் கூற்றுக்களைப் பாதிக்கும் பணவீக்க காரணிகளுக்காக சீராக்கங்கள் செய்யப்பட்டிருக்கவில்லை.

2.3 ஒப்பீட்டு இலக்கங்கள்

நிகழாண்டு முன்வைப்பிற்கு ஒத்திசைவதற்கு அவசியமானவிடத்தெல்லாம் முன்னைய ஆண்டு இலக்கங்களும் சொற்றொடர்களும் மீள வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2.4 தொழிற்பாட்டு மற்றும் முன்வைப்பு நாணயம்

இக் கம்பனியின் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட உருப்படிகளானவை, இக் கம்பனி தொழிற்படுகின்ற முதன்மையான பொருளாதாரச் சூழலின் நாணயத்தை (தொழிற்பாட்டு நாணயத்தை) பயன்படுத்தி அளவிடப்படுவதுடன் மிகக்கிட்டிய ரூபா பெறுமதிக்கு மட்டந்தட்டப்படுகின்றது.

இக் கம்பனியின் தொழிற்பாட்டு மற்றும் முன்வைப்பு நாணயமான இலங்கை ரூபாக்களில் (Rs.) இந்நிதிக் கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2.5 மதிப்பீடுகளையும் திறனாய்வுத் தீர்வுகளையும் பயன்படுத்தல்

SLFRSs உடன் ஒத்திசைவாக நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பானது கணக்கீட்டுக் கொள்கைகளின் பிரயோகத்தையும் சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் செலவினங்கள் என்பவற்றின் அறிக்கையிடப்பட்ட தொகைகளையும் பாதிக்கும் திறனாய்வுத் தீர்வுகளையும், மதிப்பீடுகளையும் எடுகோள்களையும் முகாமை உருவாக்குவதைத் தேவைப்படுத்துகின்றது. இம் மதிப்பீடுகளிலிருந்து உண்மையான பெறுபேறுகள் வேறுபடலாம்.

மதிப்பீடுகளும் உட்கிடையான எடுகோள்களும் தொடர்ந்து செல்லும் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. மதிப்பீடு திருத்தப்படும் காலப்பகுதியிலும் பாதிக்கப்படும் ஏதேனும் எதிர்கால காலப்பகுதிகளிலும் கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் கண்டறியப்படுகின்றன.

2.6 பொருண்மை மற்றும் திரட்சி

ஒத்த விடயத்தின் ஒவ்வொரு பொருண்மையான வகுப்பும் நிதிக் கூற்றுக்களில் வெவ்வேறாக முன்வைக்கப்பட்டுள்ளன. மாறுபட்ட பண்பு அல்லது தொழிற்பாடொன்றைக் கொண்ட விடயங்களானவை பொருண்மையற்றதாக இருந்தாலொழிய வெவ்வேறாக முன்வைக்கப்பட்டுள்ளன.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (SLFRSs) இணங்க இந் நிதிக் கூற்றுக்களானவை இக் கம்பனியினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந் நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பிரயோகிக்கப்பட்ட பிரதான

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

கணக்கீட்டுக் கொள்கைகள் கீழே விதித்துரைக்கப்பட்டுள்ளன. இக் கொள்கைகளானவை வேறு வகையில் குறிப்பிடப்பட்டாலொழிய தரப்பட்டுள்ள சகல ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

3.1 அந்நியச் செலாவணி கொடுக்கல் வாங்கல்கள் / மாற்றம்

அந்நியச் செலாவணிகளிலான கொடுக்கல் வாங்கல்களானவை, கொடுக்கல் வாங்கல் திகதியில் நிலவும் அந்நியச் செலாவணி வீதத்தில் இலங்கை ரூபாக்களுக்கு மாற்றப்படுகின்றன. நிதி நிலமைக் கூற்றுத் திகதியில் வெளிநாட்டு நாணயங்களில் வெளிப்படுத்தப்படும் நாணயச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன அத் திகதியில் நிலவும் அந்நியச் செலாவணி வீதத்தில் இலங்கை ரூபாக்களுக்கு மாற்றப்படுகின்றன. மாற்றம் தொடர்பில் எழும் அந்நியச் செலாவணி வேறுபாடுகளானவை இலாபம் அல்லது நட்டத்தில் கண்டறியப்படுகின்றன. வரலாற்றுக் கிரயத்தில் குறிப்பிடப்படும், வெளிநாட்டு நாணயங்களில் வெளிப்படுத்தப்படும் நாணயம் சாரா சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன கொடுக்கல் வாங்கல் திகதியில் நிலவும் அந்நியச் செலாவணி வீதத்தில் இலங்கை ரூபாக்களுக்கு மாற்றப்படுகின்றன.

3.2 வருமான வரிச் செலவு

இக் காலப்பகுதிக்கான வரிச் செலவானது நிகழ்கால வரி மற்றும் பிற்போடப்பட்ட வரி என்பவற்றை உள்ளடக்குகின்றது. ஏனைய முழுமொத்த வருமானமாக கண்டறியப்படும் வருமான அல்லது செலவின வகையொன்றின் காரணமாக ஏற்படும் மாற்றமொன்றும் ஏனைய முழுமொத்த வருமானத்தில் நேரடியாக கண்டறியப்படும் என்பதைத் தவிர, வரியானது இலாபம் அல்லது நட்டத்தில் கண்டறியப்படுகின்றது.

(அ) நிகழ்கால வரி

அறிக்கையிடல் திகதியில் சட்டமாக்கப்பட்ட அல்லது கணிசமானளவிற்கு சட்டமாக்கப்பட்ட வரி வீதங்கள் மற்றும் முன்னைய ஆண்டுகள் தொடர்பில் செலுத்தத்தக்க வரிக்கான ஏதேனும் சீராக்கம் என்பவற்றைப் பயன்படுத்தி, ஆண்டுக்கான வரிவிதிக்கக்கூடிய வருமானம் மீது செலுத்தத்தக்க எதிர்பார்க்கப்படும் வரியே நிகழ்கால வரியாகும்.

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதன் பின்னரான அதன் திருத்தங்கள் என்பவற்றுக்கு இணங்க இக் கம்பனியின் வரிப் பொறுப்பு கணிப்பிடப்பட்டுள்ளது.

(ஆ) பிற்போடப்பட்ட வரி

நிதிக் கூற்றுக்களில் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் கொண்டுசெல்லல் தொகைகளுக்கும் அவற்றின் ஒத்த வரி அடித்தளங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மீது பிற்போடப்பட்ட வரி கண்டறியப்படுகின்றது (தற்காலிக வேறுபாடுகளாக அறியப்படுவது).

எதிர்காலத்தில் வரிவிதிக்கக்கூடிய இலாபத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் சகல தற்காலிக வேறுபாடுகளுக்காகவும் பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள் கண்டறியப்படுகின்றன. எதிர்காலத்தில் வரிவிதிக்கக்கூடிய இலாபத்தைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படும் சகல தற்காலிக வேறுபாடுகளுக்காகவும் அத்துடன் ஏதேனும் பயன்படுத்தப்படாத வரி நட்டங்கள் அல்லது பயன்படுத்தப்படாத வரி

ஆதாயங்களுக்காகவும் பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் கண்டறியப்படுகின்றன. நிகழ்கால அல்லது மதிப்பிடப்பட்ட எதிர்கால வரிவிதிக்கக்கூடிய இலாபத்தின் அடிப்படையில், அறவிடப்படாதிருப்பதற்கு கூடுதல் சாத்தியப்பாடுடைய ஆகக்கூடிய தொகையில் பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் அளவிடப்படுகின்றன.

பிற்போடப்பட்ட வரியின் கொண்டுசெல்லல் தொகையானது ஒவ்வோர் அறிக்கையிடல் திகதியிலும் மீளாய்வு செய்யப்படுவதுடன் எதிர்கால வரிவிதிக்கக்கூடிய இலாபங்களின் நிகழ்கால மதிப்பீட்டைப் பிரதிபலிப்பதற்கு சீராக்கப்படுகின்றது. எவையேனும் சீராக்கங்களானவை இலாபம் அல்லது நட்டத்தில் கண்டறியப்படுகின்றன.

அறிக்கையிடல் காலப்பகுதியின் இறுதிக் காலமளவில் சட்டமாக்கப்பட்டுள்ள அல்லது கணிசமானவிற்கு சட்டமாக்கப்பட்டுள்ள வரி வீதங்களின் அடிப்படையில், பிற்போடப்பட்ட வரிச் சொத்து காசாக்கப்படுவதற்கு அல்லது பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு தீர்க்கப்படுவதற்கு எதிர்பார்க்கும் காலப்பகுதிகளின் வரிவிதிக்கக்கூடிய இலாபத்திற்கு (வரி நட்டத்திற்கு) ஏற்புடையதாகவிருப்பதற்கு எதிர்பார்க்கப்படும் வரி வீதங்களில் பிற்போடப்பட்ட வரி கணிப்பிடப்படுகின்றது.

சொத்துக்களும் விலைமதிப்புக்கான அடிப்படைகளும்

நிதிநிலமைக் கூற்றில் நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படும் சொத்துக்களானவை காசும், அத்துடன் இக் கம்பனி வியாபாரத்தின் சாதாரண தொழிற்பாட்டு வட்டத்தின் போது அல்லது அறிக்கையிடல் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் என்பவற்றில் எது குறைவான காலப்பகுதியைக் கொண்டதோ அக்காலப்பகுதிக்குள் காசாக்கப்பட எதிர்பார்க்கப்படுபவைகளும் ஆகும். நடைமுறைச் சொத்துக்களை விட ஏனைய சொத்துக்களானவை, இக் கம்பனியானது நிதிநிலமைத் திகதியிலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்கு அப்பாற்பட்டு வைத்திருக்க உத்தேசிப்பவை ஆகும்.

3.3 ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம்

(அ) கண்டறிதலும் அளவீடும்

நிதிநிலமைக் கூற்றில் மறுமதிப்பீட்டுத் தொகையில் கொண்டு செல்லப்படும் காணி தவிர ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரண வகைகளானவை திரண்ட பெறுமானத் தேய்வையும் எவையேனும் திரண்ட பெறுமதிக்குறைவு நட்டங்களையும் கழித்த கிரயத்தில் குறிப்பிடப்படுகின்றன. சொத்தினை அமைவிடத்திற்கு கொண்டுவருவதற்கும் முகாமையினால் உத்தேசிக்கப்படும் விதத்தில் தொழிற்படும் ஆற்றலைக் கொண்டிருப்பதற்கு இதற்கு அவசியமான நிலமைக்கும் நேரடிக் காரணமான செலவினத்தை வரலாற்றுக் கிரயம் உள்ளடக்குகின்றது. சுயமாக நிர்மாணிக்கப்படும் சொத்துக்களின் கிரயமானது மூலப்பொருள் கிரயத்தையும் நேர்கூலியையும் உள்ளடக்குகின்றது.

ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றின் ஒரு வகையானது வெவ்வேறுபட்ட பயனுள்ள ஆயுட்காலங்களைக் கொண்டுள்ள பிரதான உபகூறுகளை உள்ளடக்கியிருக்குமாயின், ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றின் வெவ்வேறுபட்ட வகைகளாக அவை கணக்கிடப்படுகின்றன.

(ஆ) அடுத்துறும் செலவினம்

ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றின் ஒரு வகையின் பாகங்களை பதிலீடு செய்வதற்கான கிரயமானது உறப்படும் போது, அப் பதிலீட்டு பாகமானது இக் கம்பனிக்கு அதிகரித்த எதிர்கால நலன்களை வழங்குமென எதிர்பார்க்கப்படின், அத்தகைய ஒரு வகையின் அக் கிரயத்தை, அத்தகைய வகையின் கொண்டு செல்லல் தொகையுடன் இக் கம்பனி சேர்க்கின்றது. பதிலீடு செய்யப்பட்ட பாகத்தின் கொண்டு செல்லல் தொகையானது கண்டறிதலிலிருந்து நீக்கப்படுகின்றது. ஏனைய சகல திருத்தங்களும் பராமரிப்பும் அவை உறப்படும் காலப்பகுதியின் போது இலாபம் அல்லது நட்டத்திற்குச் சாட்டுதல் செய்யப்படுகின்றன.

(இ) பெறுமானத்தேய்வு

காணிக்கு பெறுமானத் தேய்விடப்படுவதில்லை. நேர்கோட்டு முறையினைப் பயன்படுத்தி, ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றின் ஏனைய வகைகளின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலங்களுக்கு சொத்துக்களின் எஞ்சிய பெறுமதியைக் கழித்து அவற்றின் கிரயத்தை குறித்தொதுக்கும் பொருட்டு இலாபம் அல்லது நட்டத்திற்கு பெறுமானத்தேய்வானது சாட்டுதல் செய்யப்படுகின்றது. சொத்துக்களின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலங்கள் பின்வருமாறு:

சொத்துக்கள்	ஆண்டுகள்
கட்டடங்கள்	20
கப்பல்கள்	25
மோட்டார் வாகனங்கள்	04-10
தளபாடமும் பொருத்துகளும்	10
அலுவலக உபகரணங்களும்	
கணனிகளும்	05

சொத்தொன்று பாவனைக்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள போது அதன் பெறுமானத் தேய்வானது ஆரம்பிப்பதுடன், அச் சொத்தானது விற்பனைக்கு வைத்திருக்கப்படுவதாக வகைப்படுத்தப்படும் திகதிக்கும் அச் சொத்து கண்டறிதலிலிருந்து நீக்கப்படும் திகதிக்கும் முன்னராக முடிவுறுகின்றது.

கடந்த அறிக்கையிடல் திகதியிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றமொன்று சுட்டிக்காட்டப்படுவதாக இருப்பின் சொத்துக்களின் எஞ்சியுள்ள பெறுமதிகள், பயனுள்ள ஆயுட்காலங்கள் மற்றும் பெறுமானத்தேய்வு முறைகள் என்பன மீளாய்வு செய்யப்படுவதுடன் பொருத்தமுடையதாகவிருப்பின் சாத்தியப்படும் விதத்தில் சீராக்கப்படுகின்றன.

அகற்றலின் பேரில், விற்கப்படும் உருப்படியின் தேறிய அகற்றல் ஆதாயத்திற்கும் கொண்டுசெல்லல் பெறுமதிக்கும் இடையிலான வேறுபாடானது இலாபம் அல்லது நட்டத்தில் கண்டறியப்படுவதுடன், 'ஏனைய வருமானத்தில்' அல்லது 'ஏனைய செயற்பாட்டுச் செலவுகளில்' உள்ளடக்கப்படுகின்றது.

3.4 அருவச் சொத்து

கொள்ளல் செய்யப்படும் கணனி மென்பொருளானது, குறித்த மென்பொருளையும் முறைமைகளையும் கொள்ளல் செய்வதற்கும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும் உறப்படும் கிரயங்களின் அடிப்படையில் மூலதனமாக்கப்படுகின்றது. கொள்ளல் செய்யப்படும் அருவச் சொத்துக்களானவை திரண்ட கடனழிவையும் திரண்ட பெறுமதிக்குறைவு நட்டங்களையும் கழித்த கிரயத்தில் குறிப்பிடப்படுகின்றன. இக் கிரயங்களானவை அவற்றின் மதிப்பிடப்பட்ட பயன்தரு ஆயுட்காலங்களின் மீது பின்வருமாறு கடனழிவு செய்யப்படுகின்றன:

கணனி மென்பொருள் 05 ஆண்டுகள்

கணனி மென்பொருளைப் பேணுவதுடன் இணைந்த கிரயங்களானவை உறப்படும் போது செலவொன்றாக கண்டறியப்படுகின்றன.

3.5 இணை நிறுவனங்களிலான முதலீடு

பொதுவாக நேரடியாகவோ மறைமுகமாகவோ இருபது சதவீதம் அல்லது அதற்குக் கூடுதலான வாக்களிப்பு உரிமைகளைக் கொண்ட பங்குமுதல் உடமையுடன் இணைந்து, இக் கம்பனியானது குறிப்பிடத்தக்க செல்வாக்கினைக் கொண்ட ஆனால் கட்டுப்பாட்டைக் கொண்டிராத நிறுவனங்களே இணை நிறுவனங்களாகும். இணை நிறுவனங்களிலான முதலீடுகளானவை உரிமைமுதல் கணக்கீட்டு முறையினைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றன. உரிமைமுதல் முறையின் கீழ், முதலீடுகளானவை ஆரம்பத்தில் கிரயத்தில் கண்டறியப்படுவதுடன் கொள்ளல் திகதியின் பின்னர் முதலிடப்படும் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டம் பற்றி முதலீட்டாளரின் பங்கினை கண்டறியும் பொருட்டு கொண்டு செல்லல் தொகையானது அதிகரிக்கப்படுகின்றது அல்லது குறைக்கப்படுகின்றது.

இக் கம்பனியின் கொள்ளலுக்குப் பின்னரான இலாபம் அல்லது நட்டத்தின் பங்கானது முழுமொத்த வருமானக் கூற்றில் கண்டறியப்படுவதுடன் முதலிடப்படும் நிறுவனத்தின் ஏனைய முழுமொத்த வருமானத்தில் கொள்ளலுக்குப் பின்னரான அசைவுகளின் அதன் பங்கானது முதலீட்டின் கொண்டுசெல்லல் தொகைக்கான ஒத்த சீராக்கமொன்றுடன் சேர்த்து ஏனைய முழுமொத்த வருமானத்தில் கண்டறியப்படுகின்றது.

இணை நிறுவனங்களிலான முதலீடுகள் பெறுமதி குறைகின்றன என்ற ஏதேனும் புறநிலைச் சான்று உள்ளதா என்று ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும் இக் கம்பனி நிர்ணயம் செய்கின்றது. இது உண்மையாயின், இணை நிறுவனங்களின் அறவிடக்கூடிய தொகைக்கும் அதன் கொண்டு செல்லல் தொகைக்கும் இடையிலான வித்தியாசமாக பெறுமதிக்குறைவுத் தொகையினை இக் கம்பனி கணிப்பீடு செய்வதுடன் இணை நிறுவனங்களின் இலாப / (நட்டப்) பங்கிற்கு கிட்டிய தொகையை முழுமொத்த வருமானக் கூற்றில் கண்டறிகின்றது.

3.6 விற்பனைக்கு வைத்திருக்கப்படும் நடைமுறையல்லாச் சொத்துக்கள்

நடைமுறையல்லாச் சொத்துக்களின் கொண்டு செல்லல் தொகைகளானவை பயன்பாட்டைத் தொடர்வதற்கு ஊடாக என்பதைக் காட்டிலும் பிரதானமாக விற்பனையொன்றுக்கூடாக அறிவிடப்படுமாயின் அவற்றை விற்பனைக்கு வைத்திருக்கப்படுபவையாக இக் கம்பனி வகைப்படுத்துகின்றது. விற்பனைக்கு வைத்திருக்கப்படும் நடைமுறையல்லாச் சொத்துக்களானவை அவற்றின் கொண்டுசெல்லல் தொகை மற்றும் விற்பதற்கான கிரயங்கள்

கழித்த நியாயப் பெறுமதி என்பவற்றில் குறைவான பெறுமதியில் அளவிடப்படுகின்றன. விற்பனைக்கு வைத்திருக்கப்படும் வகைப்பாட்டிற்கான தகுதிவிதிகளானவை, விற்பனையானது உயர் சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் சொத்தானது அதன் தற்போதைய நிலமையில் உடனடி விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுமுள்ள போது மாத்திரமே பூர்த்தி செய்யப்படுவதாக கருதப்படுகின்றன. வகைப்படுத்தல் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்ட விற்பனையொன்றாக கண்டறிதலுக்காக தகைமைபெறுவதற்கு எதிர்பார்க்கப்பட வேண்டிய விற்பனைக்கு முகாமையானது அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும்.

ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பன உரிமையாளர்களுக்கு விற்பதற்கு / விநியோகிப்பதற்கு வைத்திருக்கப்படுபவையாக வகைப்படுத்தப்பட்டதும் பெறுமானத் தேய்விடப்படுவதில்லை அல்லது கடனழிவு செய்யப்படுவதில்லை.

3.7 நிதி சாராச் சொத்துக்களின் பெறுமதிக் குறைவு

ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும், நிதி சாராச் சொத்துக்களானவை பெறுமதிக்குறைவு நட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன என்னும் ஏதேனும் சுட்டிக்காட்டல் காணப்படுகின்றதா என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு அச் சொத்துக்கள் மீளாய்வு செய்கின்றன. சாத்தியமான பெறுமதிக்குறைவு பற்றிய சுட்டிக்காட்டல் ஒன்று காணப்படுமாயின், ஏதேனும் பாதிக்கப்பட்ட சொத்தின் (அல்லது தொடர்புபட்ட சொத்துக்களின் தொகுதியின்) மீளப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொகையானது மதிப்பிடப்படுவதுடன் அதன் கொண்டுசெல்லல் தொகையுடன் ஒப்பிடப்படுகின்றது. மதிப்பிடப்பட்ட மீளப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொகையானது குறைவாக இருக்குமாயின், கொண்டுசெல்லல் தொகையானது அதன் மதிப்பிடப்பட்ட மீளப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொகைக்கு குறைக்கப்படுவதுடன், பெறுமதிக்குறைவு நட்டமானது இலாபம் அல்லது நட்டத்தில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றது.

ஒத்ததாக, ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும், இருப்பினது ஒவ்வொரு வகையினதும் (அல்லது ஒத்த வகைகளின் தொகுதியின்) கொண்டுசெல்லல் தொகையினை, பூர்த்தி செய்வதற்கும் விற்பதற்குமான கிரயங்கள் கழித்த அதன் விற்பனை விலையுடன் ஒப்பிடுவதன் மூலம் பெறுமதிக் குறைவிற்காக இருப்புகள் மதிப்பிடப்படுகின்றன. இருப்பினது ஒரு வகையானது (அல்லது ஒத்த வகைகளின் தொகுதியானது) பெறுமதி குறைவடையுமாயின், அதன் கொண்டுசெல்லல் தொகையானது, பூர்த்தி செய்வதற்கும் விற்பதற்குமான கிரயங்கள் கழித்த விற்பனை விலைக்கு குறைக்கப்படுவதுடன், பெறுமதிக்குறைவு நட்டமானது இலாபம் அல்லது நட்டத்தில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றது.

பெறுமதிக்குறைவு நட்டமொன்று பின்னர் மீள்திரும்பினால், சொத்தின் (அல்லது தொடர்புபட்ட சொத்துக்களின் தொகுதியின்) கொண்டுசெல்லல் தொகையானது அதன் மீளப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொகையின் (இருப்புகளாக இருக்கும் பட்சத்தில், பூர்த்தி செய்வதற்கும் விற்பதற்குமான கிரயங்கள் கழித்த விற்பனை விலை) திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு, ஆனால் முன்னைய ஆண்டுகளில் அச்சொத்திற்காக (அல்லது தொடர்புபட்ட சொத்துக்களின் தொகுதிக்காக) பெறுமதிக்குறைவு நட்டம் எதுவும் கண்டறியப்படாதிருந்திருந்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்திருக்கும் தொகையினை விஞ்சாமல், அதிகரிக்கப்படுகின்றது. பெறுமதிக்குறைவு நட்டமொன்றின் மீள்திரும்பலொன்று இலாபத்தில் அல்லது நட்டத்தில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றது.

3.8 இருப்புகள்

வழக்கொழிந்த மற்றும் குறைவான நகரும் வகைகளுக்கான உரிய ஒதுக்கீடுகளை மேற்கொண்டதன் பின்னர், இருப்புகளானவை கிரயம் மற்றும் தேறிய காசாக்கக்கூடிய பெறுமதி என்பவற்றில் குறைவான பெறுமதியில் மதிப்பிடப்படுகின்றன. இருப்புகளானவை நுகர்வுப் பொருட்களை உள்ளடக்குகின்றன. இருப்புக்களை அவற்றின் தற்போதய அமைவிடத்திற்கும் நிலமைகளுக்கும் கொண்டுவருவதில் உறப்பட்ட கிரயமானது முதல் வந்தது முதல் வெளியே (FIFO) அடிப்படையில் கொள்வனவுக் கிரயத்தில் கணக்கிடப்படுகின்றது.

மதிப்பிடப்பட்ட பூர்த்தியாக்கல் கிரயம் மற்றும் விற்பனையை மேற்கொள்வதற்கு அவசியமான மதிப்பிடப்பட்ட கிரயம் என்பவற்றைக் கழித்து சாதாரண வியாபார நடவடிக்கையில் இருப்புக்களை விற்கக்கூடிய விலையே தேறிய காசாக்கக்கூடிய பெறுமதியாகும்.

3.9 நிதியியல் சாதனங்கள்

நிதி சொத்துக்கள்

இக் கம்பனியானது ஆரம்பக் கண்டறிதலில் அதன் நிதிச் சொத்துக்களின் வகைப்படுத்தலை நிர்ணயிப்பதுடன் பின்வருமாறு அதன் நிதிச் சொத்துக்களை வகைப்படுத்துகின்றது:

(அ) வகைப்படுத்தல்

i. கடன்களும் பெறத்தக்கவைகளும்

செயலாக்கமிக்க சந்தையொன்றில் விலைகூறப்படாத நிலையான அல்லது நிர்ணயிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனான பெறுதி அல்லாத நிதிச் சொத்துக்களே கடன்களும் பெறத்தக்கவைகளும் ஆகும். நடைமுறையல்லாச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படும், அறிக்கையிடல் காலப்பகுதியின் முடிவின் பின்னர் 12 மாதங்களுக்கும் கூடுதலான முதிர்வுக்காலத்திற்கானவற்றைத் தவிர, நடைமுறைச் சொத்துக்களில் கடன்களும் பெறத்தக்கவைகளும் உள்ளடக்கப்படுகின்றன. அறிக்கையிடல் காலப்பகுதியின் முடிவிலுள்ள வியாபார மற்றும் ஏனைய வருமதிகள், தவணை வைப்புக்களிலான முதலீடுகள், வைப்புக்கள் மற்றும் முற்பணங்கள் அத்துடன் காசும் காசுக்குச் சமமானவையும் என்பவற்றை இக் கம்பனியின் கடன்களும் பெறத்தக்கவைகளும் உள்ளடக்குகின்றன.

ii விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்கள் (AFS)

விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்களானவை ஒன்றில் இவ்வகுதியில் குறித்தொதுக்கப்பட்ட அல்லது வேறு வகுதிகளில் ஏதேனுமொன்றில் வகைப்படுத்தப்படாத பெறுதி அல்லாத நிதிச் சொத்துக்களாகும். அறிக்கையிடல் காலப்பகுதியின் முடிவின் 12 மாதங்களுக்குள் முதலீடானது முதிர்வடைந்தாலொழிய அல்லது முகாமையானது அதனை விற்பதற்கு உத்தேசித்தாலொழிய அவை நடைமுறையல்லாச் சொத்துக்களில் உள்ளடக்கப்படுகின்றன. விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்களானவை நீண்டகால விலைகூறப்பட்ட மற்றும் விலைகூறப்படாத உரிமைமுதல் முதலீடுகளை உள்ளடக்குகின்றன.

iii. முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள் (HTM)

கடன்களையும் பெறத்தக்கவைகளையும் விட நிலையான அல்லது நிர்ணயிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனும் நிலையான முதிர்வுடனாகக்கூடிய பெறுதி அல்லாத நிதிச் சொத்துக்களே முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள் ஆகும். கம்பனியானது முதலீடுகளை முதிர்வு வரை வைத்திருப்பதற்கு சாதகமான உத்தேசத்தையும் ஆற்றலையும் கொண்டிருப்பின் அவை முதிர்வுக்காக வைத்திருக்கப்படுபவையாக வகைப்படுத்தப்படுகின்றன. முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகளானவை ஒரு வருடத்திற்கு கூடுதலாக முதிர்வடைந்தாலொழிய அம்முதலீடுகள் நடைமுறைச் சொத்துக்களில் உள்ளடக்கப்படுகின்றன. முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகளானவை அரசாங்க திறைசேரி உண்டியல்களிலான முதலீட்டை உள்ளடக்குகின்றன.

(ஆ) கண்டறிதலும் ஆரம்ப அளவீடும்

கடன்களும் பெறத்தக்கவைகளும் ஆக வகைப்படுத்தப்பட்ட நிதிச் சொத்துக்களானவை, இக் கம்பனி கொடுக்கல் வாங்கலை தொடக்கிய திகதியில் கண்டறியப்பட்டுள்ளன. நிதியியல் சாதனத்தின் ஒப்பந்த ஏற்பாட்டிற்கு ஒரு தரப்பாக இக் கம்பனி மாறும் வர்த்தக திகதியில் ஏனைய நிதிச் சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிதிச் சொத்தொன்றானது, இலாபம் அல்லது நட்டத்திற்குடான நியாயப் பெறுமதியில் சொத்துக்கள் காணப்படாத பட்சத்தில், நேரடிக் காரணமான கொடுக்கல்வாங்கல் செலவுகள் கூட்டி நியாயப் பெறுமதியில் ஆரம்பத்தில் அளவிடப்படுகின்றது. நிதிச் சொத்துக்களிலிருந்து காசுப் பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமைகள் முடிவுற்றுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ள போது அத்துடன் கம்பனியானது நிதிச் சொத்துக்களின் உரிமைத்துவத்தின் சகல இடர்களையும் வெகுமதிகளையும் கணிசமானவிற்கு மாற்றியுள்ள போது நிதிச் சொத்துக்கள் கண்டறிதலிலிருந்து நீக்கப்படுகின்றன.

(இ) அடுத்துறும் அளவீடு

i. கடன்களும் பெறத்தக்கவைகளும்

ஆரம்பக் கண்டறிதலைத் தொடர்ந்து, பெறுமதிக்குறைவிற்கான ஏற்பாட்டைக் கழித்து, பயனுறுதி வாய்ந்த வட்டி முறையினைப் பயன்படுத்தி கடனழிவு செய்யப்பட்ட கிரயத்தில் கடன்களும் பெறத்தக்கவைகளும் அளவிடப்படுகின்றன.

ii. விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்கள் (AFS)

ஆரம்பக் கண்டறிதலின் பின்னர், விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்ட விலைகூறப்பட்ட உரிமைமுதல் முதலீடுகளானவை நியாயப் பெறுமதியில் அளவிடப்படுகின்றன. விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்களின் நியாயப் பெறுமதியிலான மாற்றங்களானவை ஏனைய முழுமொத்த வருமானத்தில் கண்டறியப்படுவதுடன் உரிமைமுதல் மாற்றக் கூற்றில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள ஒதுக்கமாக முன்வைக்கப்படுகின்றன. விலைகூறப்படாத உரிமைமுதல் முதலீடுகளானவை, அவற்றின் நியாயப் பெறுமதியானது தற்போது நம்பகரமாக மதிப்பிடப்பட முடியாத போது, எவையேனும் பெறுமதிக்குறைவு நட்டங்களைக் கழித்த கிரயத்தில் அளவிடப்படுகின்றன.

iii. முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள் (HTM)

முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகளானவை பயனுறுதி வாய்ந்த வட்டி முறையினைப் பயன்படுத்தி கடனழிவு செய்யப்பட்ட கிரயத்தில் பின்னர் அளவிடப்படுகின்றன. கடனழிவு செய்யப்பட்ட கிரயமானது கொள்ளல் மற்றும் கொடுக்கல்வாங்கல் கிரயங்களின் மீதான கழிவை அல்லது வட்டத்தை கவனத்திற்கொண்டு கணிப்பீடு செய்யப்படுகின்றது.

(ஈ) நிதிச் சொத்துக்களின் பெறுமதிக் குறைவு

i. கடனழிவு செய்யப்பட்ட கிரயத்தில் கொண்டு செல்லப்படும் சொத்துக்கள்

நிதிச் சொத்தொன்று பெறுமதி குறைகின்றது என்ற புறநிலைச் சான்று உள்ளதா என்று ஒவ்வொரு அறிக்கையிடல் காலப்பகுதி முடிவிலும் இக் கம்பனி மதிப்பிடுகின்றது. சொத்தின் ஆரம்பக் கண்டறிதலின் பின்னர் நிகழ்ந்த ஒன்று அல்லது அதற்குக் கூடுதலான நிகழ்வுகளின் (ஒரு “நட்ட நிகழ்வு”) விளைவாக பெறுமதிக்குறைவின் புறநிலைச் சான்று இருந்தால் அத்துடன் அந்நட்ட நிகழ்வானது (அல்லது நிகழ்வுகளானவை) நம்பகரமாக மதிப்பிடப்படக்கூடிய நிதிச் சொத்தின் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்கள் மீது தாக்கமொன்றைக் கொண்டிருந்தால் மாத்திரமே நிதிச் சொத்தொன்று பெறுமதி குறைந்து பெறுமதிக்குறைவு நட்டங்கள் உறப்படுகின்றன.

கடனழிவு செய்யப்பட்ட கிரயத்தில் கொண்டுசெல்லப்படும் கடன்களும் பெறத்தக்கவைகளும் சார்பில், சொத்தின் கொண்டு செல்லல் தொகைக்கும் நிதிச் சொத்தின் ஆரம்ப பயனுறுதி வாய்ந்த வட்டி வீதத்தில் கழிவிடப்பட்ட மதிப்பிடப்படும் எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் நிகழ்காலப் பெறுமதிக்கும் (உறப்படாதுள்ள எதிர்கால கடன் நட்டங்கள் நீங்கலாக) இடையிலான வித்தியாசமாக நட்டத் தொகை அளவிடப்படுகின்றது. நிதிச் சொத்துக்களின் கொண்டு செல்லல் தொகையானது குறைக்கப்பட்டு நட்டத் தொகையானது முழுமொத்த வருமானக் கூற்றில் கண்டறியப்படுகின்றது.

அடுத்துவரும் காலப்பகுதி ஒன்றில், பெறுமதிக்குறைவு நட்டத் தொகை குறைவடைந்து அக் குறைவானது, பெறுமதிக்குறைவு கண்டறியப்பட்டதன் பின்னர் நிகழ்கின்ற ஒரு நிகழ்வுக்கு புறநிலையாக தொடர்புபடுத்தப்பட முடியுமாயின், முன்னர் கண்டறியப்பட்ட பெறுமதிக்குறைவு நட்டத்தின் மீள்திரும்பலானது முழுமொத்த வருமானக் கூற்றில் கண்டறியப்படுகின்றது.

ii. விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்கள் (AFS)

நிதிச் சொத்தொன்று பெறுமதி குறைகின்றது என்ற புறநிலைச் சான்று உள்ளதா என்று ஒவ்வொரு அறிக்கையிடல் காலப்பகுதி முடிவிலும் இக் கம்பனி மதிப்பிடுகின்றது. விலைகூறப்பட்ட உரிமைமுதல் முதலீடுகள் சார்பில், முதலீடுகளின் கிரயத்திற்கும் குறைவாக அவற்றின் நியாயப் பெறுமதியிலான குறிப்பிடத்தக்க அல்லது நீண்டகால குறைவொன்றும், அச் சொத்துக்கள் பெறுமதி குறைகின்றன என்பதற்குச் சான்றாகும். விலைகூறப்பட்ட முதலீடுகள் சார்பில் அத்தகைய ஏதேனும் சான்று காணப்படுமாயின்,

இலாபம் அல்லது நட்டத்தில் முன்னர் கண்டறியப்பட்ட ஏதேனும் பெறுமதிக்குறைவு நட்டம் கழித்து, கொள்ளல் கிரயத்திற்கும் நிகழ்கால நியாயப் பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசமாக அளவிடப்படும் திரண்ட நட்டமானது மீள்வகைப்படுத்தல் சீராக்கமொன்றாக உரிமைமுதலிலிருந்து இலாபம் அல்லது நட்டத்திற்கு மீள்வகைப்படுத்தப்படுகின்றது. விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாக வகைப்படுத்தப்படும் உரிமைமுதல் ஆவணமொன்றிலுள்ள முதலீடொன்றுக்காக இலாபம் அல்லது நட்டத்தில் கண்டறியப்படும் பெறுமதிக்குறைவு நட்டங்களானவை இலாபம் அல்லது நட்டத்திற்குடாக மீள்திருப்பப்படுகின்றன. இம்மீள்திரும்பல் தொகையானது ஏனைய முழுமொத்த வருமானத்தில் கண்டறியப்படுகின்றது.

விலைகூறப்படாத உரிமைமுதல் முதலீடுகள் சார்பில், முதலீடுகளின் கிரயத்திற்கும் குறைவாக அவற்றின் பெறுமதியிலான குறிப்பிடத்தக்க அல்லது நீண்டகால குறைவொன்றும், அச் சொத்துக்கள் பெறுமதி குறைகின்றன என்பதற்குச் சான்றாகும். விலைகூறப்படாத முதலீடுகள் சார்பில் அத்தகைய ஏதேனும் சான்று காணப்படுமாயின், நிதிச் சொத்தின் கொண்டுசெல்லல் தொகைக்கும் இதையொத்த நிதிச் சொத்தொன்று சார்பில் நிகழ்கால சந்தை வருவாய் வீதத்தில் கழிவிடப்பட்ட மதிப்பிடப்படும் எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் நிகழ்காலப் பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசமாக பெறுமதிக்குறைவு நட்டத் தொகை அளவிடப்படுகின்றது. அத்தகைய பெறுமதிக்குறைவு நட்டங்கள் மீள்திருப்பப்படுவதில்லை.

3.9.1 வியாபார மற்றும் ஏனைய வருமதிகள்

வியாபார மற்றும் ஏனைய வருமதிகள் ஆரம்பத்தில் கொடுக்கல்வாங்கல் விலையில் இனங்காணப்படுகின்றன. வருமதிகளானவை வட்டியினை கொண்டிராதிருப்பதுடன் காசு வருமதியின் கழிவிடப்படாத தொகையில் மதிப்பிடப்படுமிடத்து, சாதாரண கடன் நியதிகளின் அடிப்படையில் கூடுதலான விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாதாரண கடன் நியதிகளுக்கு அப்பால் கடனானது நீடிக்கப்படுமிடத்து, பயனுறுதி வாய்ந்த வட்டி முறையினைப் பயன்படுத்தி கடனழிவு செய்யப்பட்ட கிரயத்தில் வருமதிகள் அளவிடப்படுகின்றன. ஒவ்வொரு அறிக்கையிடல் காலப்பகுதி முடிவிலும், வியாபார மற்றும் ஏனைய வருமதிகளின் கொண்டுசெல்லல் தொகைகளானவை, அத் தொகைகள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்ற ஏதேனும் புறநிலைச் சான்று உள்ளதா என்று நிர்ணயிக்கப்படுவதற்கென மீளாய்வு செய்யப்படுகின்றன. அவ்வாறிருப்பின், பெறுமதிக்குறைவு நட்டமொன்று இலாபம் அல்லது நட்டத்தில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றது.

3.9.2 காசும் காசுக்குச் சமமானவையும்

கையிலுள்ள காசு, கேள்வி வைப்புகள் மற்றும் மூன்று மாதங்கள் அல்லது அதற்குக் குறைவான மாதங்களைக் கொண்ட ஆரம்ப முதிர்ச்சிகளுடன்கூடிய ஏனைய குறுங்கால உயர் திரவத்தன்மை கொண்ட முதலீடுகள் என்பவற்றை காசும் காசுக்குச் சமமானவையும் உள்ளடக்குகின்றன. வங்கி மேலதிகப்பற்றுக்களானவை நிதிநிலமைக் கூற்றில் நடைமுறைப் பொறுப்புகளில் காட்டப்படுகின்றன.

காசுப் பாய்ச்சற் கூற்றானது “மறைமுக முறையினை” பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பொறுப்புகள்

3.9.3 வியாபார மற்றும் ஏனைய சென்மதிகள்

வியாபார மற்றும் ஏனைய சென்மதிகள் ஆரம்பத்தில் கொடுக்கல்வாங்கல் விலையில் (கொடுக்கல்வாங்கல் கிரயங்கள் உள்ளடங்கலாக) கண்டறியப்படுகின்றன. வியாபார சென்மதிகளானவை சாதாரண கடன் நியதிகளின் அடிப்படையிலான கடப்பாடுகளாக அமைவதுடன் வட்டியினைக் கொண்டிருப்பதில்லை. வட்டியினைக் கொண்டுள்ள பொறுப்புகளானவை பின்னர் பயனுறுதி வாய்ந்த வட்டி முறையினைப் பயன்படுத்தி கடனழிவு செய்யப்பட்ட கிரயத்தில் அளவிடப்படுகின்றன.

3.9.4 வங்கி மேலதிகப்பற்றுகள்

மேலதிகப்பற்றுகளானவை கேள்வியின் பேரில் முழுமையாக மீளச் செலுத்தப்படக்கூடியதாக இருப்பதுடன் ஆரம்பத்தில் அளவிடப்பட்டு அதன் பின்னர் முகப் பெறுமதியில் எடுத்துரைக்கப்படுகின்றன.

3.10 அரசாங்க மானியங்கள்

பணம் சாராத மானியங்கள் உள்ளடங்கலாக அரசாங்க மானியங்களானவை, அம்மானியம் பெற்றுக்கொள்ளப்படும் என்பதுடன் இணைக்கப்பட்ட சகல நிபந்தனைகளுடனும் இக் கம்பனி இணக்கமுறும் என்ற நியாயமான உறுதிப்பாடு காணப்படுமிடத்து, அவற்றின் நியாயப் பெறுமதியில் கண்டறியப்படுகின்றன.

ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றுடன் தொடர்புபட்ட அரசாங்க மானியங்களானவை, பிற்போடப்பட்ட அரசாங்க மானியங்களாக நடைமுறையல்லாப் பொறுப்புகளில் உள்ளடக்கப்படுவதுடன் தொடர்புபட்ட சொத்துக்களின் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலங்களுக்கு நேர்கோட்டு அடிப்படையொன்றில் முழுமொத்த வருமானக் கூற்றில் கண்டறியப்படுகின்றன.

பணம் சாராத மானியங்களானவை பணம் சாராத சொத்தின் கொண்டுசெல்லல் பெறுமதியில் அளவிடப்படுவதுடன் மானியம் மற்றும் சொத்து எனும் இரண்டையுமே கொண்டுசெல்லல் பெறுமதியில் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

பொறுப்புகளும் ஏற்பாடுகளும்

கேள்வியின் மீது கொடுப்பனவிற்கு நிலுவையாகவுள்ளதும் அறிக்கையிடல் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் அமைவதுமானவையே நிதி நிலமைக் கூற்றில் நடைமுறைப் பொறுப்புகளாக வகைப்படுத்தப்படும் பொறுப்புகளாகும். அறிக்கையிடல் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு பின்னர் கொடுப்பனவிற்கு நிலுவையாகவுள்ள அம் மீதிகளே நடைமுறையல்லாப் பொறுப்புகளாகும்.

சகல அறிந்துவைத்துள்ள பொறுப்புகளும் இந்நிதிக் கூற்றுகளின் தயாரிப்பில் கணக்கிடப்பட்டுள்ளன. கடந்தகால நிகழ்வுகளின் விளைவாக சட்டம் அல்லது அனுமானம் சார்ந்த கடப்பாடொன்றை இக் கம்பனி கொண்டுள்ள போதும் பொருளாதாரப் பயன்களின் வெளிப்பாய்ச்சலொன்று கடப்பாட்டைத் தீர்ப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் என்பது சாத்தியப்பாடுடைய போதும் ஏற்பாடுகளும் பொறுப்புகளும் கண்டறியப்படுகின்றன.

3.11 ஓய்வுபெறல் பயன் செலவுகள்

இக் கம்பனியானது வரையறுக்கப்பட்ட பயன் மற்றும் வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள் ஆகிய இரண்டையுமே கொண்டுள்ளது. எத் திட்டத்தின் கீழ் கம்பனியானது புறம்பான நிறுவனமொன்றாக நிலையான பங்களிப்புகளை செலுத்துகின்றதோ, அத்துடன் நிகழ்கால மற்றும் முன்னைய காலப்பகுதிகளில் ஊழியர் சேவை தொடர்பான பயன்களை சகல ஊழியர்களுக்கும் செலுத்துவதற்கு போதுமான சொத்துக்களை நிதியமானது கொண்டிருக்காதுவிடின், மேலதிக பங்களிப்புகளை செலுத்துவதற்கான சட்ட அல்லது அனுமான கடப்பாடுகள் எவற்றையும் கொண்டிருக்காததோ அவ் ஓய்வூதியத் திட்டமொன்றே வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டமாகும். வரையறுக்கப்பட்ட பயன் திட்டமொன்று வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டமொன்றாக அல்லாது ஓய்வூதியத் திட்டமொன்றாகவே உள்ளது. பொதுவாக வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்களானவை வழமையில் வயது, சேவை வருடங்கள் மற்றும் இழப்பீடு போன்ற ஒன்று அல்லது அதற்குங்கூடிய காரணிகளைப் பொறுத்து, ஓய்வுபெறலின் பேரில் ஓர் ஊழியர் பெற்றுக்கொள்ளும் ஓய்வூதியப் பயன் தொகையொன்றை வரையறை செய்கின்றன.

அ) வரையறுக்கப்பட்ட பங்களிப்புத்

திட்டங்கள்

- ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும்
- ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF)

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் பங்களிப்புகளுக்கு தகுதியுடைய சகல ஊழியர்களும் உரிய நியதிச்சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு ஒத்திசைவாக உரிய பங்களிப்பு நிதியங்களில் உள்வாங்கப்படுகின்றனர்.

ஆ. வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்கள் – ஓய்வுபெறல் பணிக்கொடை

ஓய்வுபெறல் பணிக்கொடை தொடர்பில் நிதிநிலமைக் கூற்றில் கண்டறியப்பட்ட பொறுப்பானது அறிக்கையிடல் திகதியிலுள்ள பணிக்கொடைக் கடப்பாட்டின் நிகழ்காலப் பெறுமதியாகும். பணிக்கொடைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணிப்பிடப்படும் எதிர்வுகூறப்பட்ட அலகு வரவு முறையினைப் பயன்படுத்தி பணிக்கொடைக் கடப்பாடுகள் அளவிடப்படுகின்றன.

1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டத்திற்கிணங்க, ஐந்து வருட தொடர்ச்சியான சேவையினைப் பூர்த்திசெய்துள்ள ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மாத்திரம் பணிக்கொடையினைச் செலுத்துவதற்கு இக் கம்பனி கடப்பாடுடையது.

தொழில்தருநர் செலுத்திய உண்மையான ஓய்வூதியக் கொடுப்பனவிற்கும் எதிர்மார்க்கப்பட்ட தொகைக்கும் இடையிலான வித்தியாசமாகவுள்ள (Actuarial) இலாபங்கள் / நட்டங்களானவை, அவை ஏற்பட்ட காலப்பகுதியில் ஏனைய முழுமொத்த வருமானத்தில் கண்டறியப்படுகின்றன.

பணிக்கொடைக்கு வெளிவாரியாக நிதியீட்டம் செய்யப்படுவதில்லை.

3.12 எதிர்பாரா நிகழ்வுகளும் மூலதனக் கடப்பாடுகளும்

அறிக்கையிடல் திகதியிலுள்ளவாறு காணப்படும் சகல பொருண்மையான மூலதனக் கடப்பாடுகளும் எதிர்பாரா நிகழ்வுப் பொறுப்புகளும் நிதி கூற்றுக்களுடனான சம்பந்தப்பட்ட குறிப்புகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.

முழுமொத்த வருமானக் கூற்று

3.13 வருமானம் கண்டறிதல்

பொருளாதாரப் பயன்கள் கம்பனிக்கு கிடைக்கப்பெறும் என்பதும் வருமானம் அத்துடன் உறப்பட்ட அல்லது உறப்படவுள்ள இணைந்த கிரயங்கள் என்பன நம்பகரமாக அளவிடப்பட முடியும் என்பதும் சாத்தியப்படக்கூடியதாகவுள்ள அளவிற்கு வருமானம் கண்டறியப்படுகின்றது. பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளக்கூடிய கொடுப்பனவின் நியாயப் பெறுமதியில் வருமானம் அளவிடப்படுகின்றது.

(அ) கடற்பயண வருமானம்

சேவைகளை நிறைவுசெய்தலின் அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் காலப்பகுதியில் சரக்கு கையாளல் மற்றும் போக்குவரத்துச் சேவைகளிலிருந்து எழும் வருமானமானது கண்டறியப்படுவதுடன் வழங்கப்பட்ட உண்மையான சேவைகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது.

(ஆ) வாடகைக்கமர்த்தல் வருமானம்

வாடகைக்கமர்த்தலிலிருந்தான வருமானம் அட்டுறு அடிப்படையில் காலம்சார் வாடகைக்கமர்த்தல் உடன்படிக்கைக் காலப்பகுதிக்கு கண்டறியப்படுகின்றது.

(இ) முகவராண்மைக் கட்டணம்

சேவைகளை நிறைவுசெய்தலின் அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் காலப்பகுதியில் வருமானமாக முகவராண்மைக் கட்டணம் கண்டறியப்படுகின்றது.

(ஈ) வட்டி

வட்டி வருமானமானது பயனுறுதிவாய்ந்த வட்டி முறையினைப் பயன்படுத்தி கண்டறியப்படுகின்றது.

(உ) ஏனைய இலாபங்களும் நட்டங்களும்

ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் அத்துடன் முதலீடுகள் உள்ளடங்கலான ஏனைய நடைமுறையல்லாச் சொத்துக்கள் என்பவற்றின் விற்பனையிலிருந்து எழுகின்ற வருமான இயல்பொன்றின் தேறிய இலாபங்களும் நட்டங்களுமானவை, விற்பனையின் மீதான ஆதாயத்திலிருந்து அத்தகைய சொத்துக்களின் கொண்டு செல்லல் தொகையையும் தொடர்புபட்ட விற்பனைச் செலவுகளையும் கழித்ததன் பின்னர், இலாபம் அல்லது நட்டத்திற்காக கணக்கிடப்படுகின்றன.

(ஊ) பங்கிலாப வருமானம்

கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உண்டாகும் போது பங்கிலாப வருமானம் கண்டறியப்படுகின்றது.

3.14 செலவினம் கண்டறிதல்

வியாபாரத்தை நடாத்திச் செல்வதிலும் ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பவற்றை வினைத்திறனான நிலமையில் பேணுவதிலும் உறப்படும் சகல செலவினங்களும் ஆண்டுக்கான இலாபத்தை அல்லது நட்டத்தை எட்டும் வருமானத்திற்கு சாட்டுதல் செய்யப்பட்டுள்ளன.

3.15 கடன்பெறல் கிரயங்கள்

தகவுறு சொத்தின் கொள்ளல், நிர்மாணம் அல்லது உற்பத்தி காரணமாக நேரடியாக ஏற்படும் கடன்பெறல் கிரயங்களானவை அச் சொத்தின் கிரயத்தின் பகுதியை உருவாக்குகின்றன. ஏனைய கடன்பெறல் கிரயங்கள் செலவொன்றாக கண்டறியப்படுகின்றன.

3.16 தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள்

விலை அறவிடப்படுவதைக் கருத்திற்கொள்ளாமல், நிதி மற்றும் செயற்பாட்டுத் தீர்மானங்களை / கொள்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது அவற்றின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கினைப் பிரயோகிப்பதற்கான ஆற்றலை ஒரு தரப்பானது கொண்டிருக்கும் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வெளிப்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

3.17 வெளியிடப்பட்ட, ஆனால் இன்னமும் அமுலுக்கு வராத புதிய கணக்கீட்டு நியமங்கள்

எதிர்காலத்தில் செயல்வலுவுக்குவரும் திகதியொன்றைக் கொண்டுள்ளதும் 2018 மார்ச் 31 ஆம் திகதியன்று முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பிரயோகிக்கப்படாதுள்ளதுமான பின்வரும் புதிய கணக்கீட்டு நியமங்களை இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகம் வெளியிட்டுள்ளது.

SLFRS 9 - நிதியியல் சாதனங்கள்: வகைப்படுத்தல் மற்றும் அளவீடு

LKAS 39 இல் வரையறுக்கப்பட்டவாறு நிதிச் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் வகைப்படுத்தல் மற்றும் அளவீட்டுக்கு இந் நியமம் ஏற்புடையது. இந் நியமமானது 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதுடன் 2018/19 ஆம் நிதியாண்டிலிருந்து வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தினால் அமுல்படுத்தப்படும்.

SLFRS 15 – வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்தான வருமானம்

எந்தளவிற்கு மற்றும் எப்போது வருமானம் கண்டறியப்படுகின்றது என்பதை வரையறுப்பதற்கான முழுமையான கட்டமைப்பொன்றை SLFRS 15 உருவாக்குகின்றது. LKAS

18 – வருமானம், LKAS 11 - நிர்மாண ஒப்பந்தங்கள் மற்றும் IFRIC 13 - வாடிக்கையாளர் விசுவாச நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன உள்ளடங்கலாக நடைமுறையிலுள்ள வருமான கண்டறிதல் வழிகாட்டலினை இது பதிலீடு செய்கின்றது. இந்நியமமானது 2018/19 ஆம் நிதியாண்டிலிருந்து வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தினால் அமுல்படுத்தப்படும்.

மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்கப் பகுப்பாய்வு அடிப்படையில், பின்பற்றல் பற்றிய மேற்போந்த நியமங்களானவை நிதிக் கூற்றுக்களில் ஏதேனும் பொருண்மையான தாக்கத்தைக் கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படவில்லை.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிச் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

	குறிப்புகள்	2018 ரூப.	2017 ரூப.
4 வருமானம்			
கடற்பயணம்		359,804,557	243,814,361
சரக்கு வருமானம்,சொந்தக் கப்பல்		1,103,608,246	1,375,053,894
நிலக்கரிப் படகிலிருந்தான வாடகைக்கமர்த்தல் வாடகை வருமானம்		-	175,474,589
சொந்தப் படகிலிருந்தான வாடகைக்கமர்த்தல் வாடகை வருமானம்		430,562,416	138,620,100
அப்புறப்படுத்தல் மற்றும் முன்னளித்தல்		138,032,457	51,717,196
முகவரான்மை மற்றும் கப்பலை வாடகைக்கமர்த்துவோருக்கான தரகு		467,462,329	556,328,790
		2,499,470,005	2,541,008,930
5 ஏனைய வருமானம்			
நிலையான சொத்துக்களின் விற்பனை மீதான இலாபம்		54,755	19,740,653
பங்கிலாபம்		52,636	46,191
தேறிய சொலாவணி (நட்டம்)/ இலாபம்		62,647,290	16,949,910
வட்டி வருமானம் - நிலையான வைப்புக்களும் திறைசேரி உண்டியல்களும்		73,059,766	51,708,940
ஏனைய வைப்பிலிருந்தான வட்டி வருமானம்		-	9,166,710
வட்டி வருமானம் - அலுவலர் குழாத்துக் கடன்கள்		1,510,649	1,234,302
தாமதக் கட்டண அறவீடுகள் - சொந்தப் படகு		110,847,219	59,989,618
முகாமைத்துவக் கட்டணங்கள் - இலங்கை மின்சார சபை இயுவைப்படகுகளும் படகுகளும்		7,888,400	11,802,900
ஏனையவை		647,174	12,340,336
		256,707,888	182,979,559
6 செயற்பாடுகளிலிருந்தான இலாபம்/(நட்டம்)			
பின்வருவன உள்ளடங்கலாக சகல செயற்பாட்டுச் செலவினங்களையும் சாட்டுதல் செய்த பின்னர் செயற்பாடுகளிலிருந்தான இலாபம்/(நட்டம்) எடுத்துரைக்கப்பட்டுள்ளது.			
கணக்காய்வாளரின் ஊதியம்		-	56,000
பெறுமானத்தேய்வு		417,268,522	34,766,522
தொழில்நிபுணர் மற்றும் சட்டக் கட்டணங்கள்		5,599,454	3,833,188
அலுவலர் குழாத்துச் செலவுகள் (குறிப்பு: 6.1)		144,466,951	130,612,740
6.1 அலுவலர் குழாத்துச் செலவுகள்			
பணிப்பாளர்களின் ஊதியம்		288,600	400,800
சம்பளமும் கூலியும்		125,167,225	102,100,966
வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டச் செலவுகள் - ஊழியர் சேமலாப நிதியம் மற்றும்		13,372,987	11,205,512
வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டச் செலவுகள் - ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்		5,638,139	16,905,462
வரையறுக்கப்பட்ட பயன் திட்டச் செலவு - ஓய்வுபெறல் பணிக்கொடை		144,466,951	130,612,740
7 நிதிச் செலவுகள்			
நிதிச் செலவு			
வட்டிச் செலவு - கப்பல் கடன்		(767,082,249)	(651,923,689)
சொலாவணி நட்டம்		(294,313,679)	(501,927,566)
		(1,061,395,928)	(1,153,851,255)
8 வருமான வரி வருமானம்/ (செலவுகள்)			
சாதாரண செயற்பாடுகள் மீதான வரி	8.1	12,214,634.00	7,281,062
பிற்போடப்பட்ட வரிச் சொத்தின் மீள்திரும்பல்	17	(69,713,367.00)	(40,188,545)
கருதிய பங்கிலாப வரி		-	-
		(57,498,733)	(32,907,483)

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

	குறிப்பு	2018 ரூபா.	2017 ரூபா.
8.1 வரி விதிக்கக்கூடிய இலாபத்திற்கும் கணக்கீட்டு இலாபத்திற்கும் இடையிலான கணக்கிணக்கம்			
வரிக்கு முன்னரான கணக்கீட்டு இலாபம்		(233,055,234)	(269,918,135)
கழிப்பளவு: இணை நிறுவனங்களின் இலாபப் பங்கு - (வரி கழித்த)		(17,111,132)	(12,506,937)
		(250,166,366)	(282,425,072)
ஒன்றுதிரண்ட அனுமதிக்கத்தகாத விடயங்கள்		484,030,409	424,512,621
ஒன்றுதிரண்ட அனுமதிக்கத்தக்க விடயங்கள்		(3,757,140,217)	(3,752,658,075)
வரிக்கு உட்படாத வருமானம்		(74,623,051)	(62,156,143)
வியாபாரம் அல்லது தொழிலிலிருந்தான இலாபம்/(நட்டம்)		(3,597,899,225)	(3,672,726,669)
சேர்ப்பளவு: வரி-வட்டி வருமானத்திற்கான எணைய வருமானப் பொறுப்பு (ரூபா. 74,570,715 @ 35%)		26,099,645	21,738,483
மொத்த நியதிச்சட்ட வருமானம் / மதிப்பிடக்கூடிய வருமானம்		(3,571,799,580)	(3,650,988,186)
சேர்ப்பளவு: வரி-வட்டி வருமானத்திற்கான வரி விதிக்கக்கூடிய வருமானப் பொறுப்பு (ரூபா. 74,570,415.30 @ 65%)		48,470,770	40,371,469
28% கொண்ட நியதிச்சட்ட வரி வீதத்தில் அறவிடப்பட்ட வரி		13,571,816	11,304,011
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உ.இ. (IRD) சட்டத்தின் 59ஏ பிரிவிற்கமைவாக 10% வருமான வரிச் சலுகை		(1,357,182)	(1,130,401)
		12,214,634	10,173,610
கழிப்பளவு: பெயரளவு வரி		-	(2,892,548)
ஆண்டுக்கான சாதாரண செயற்பாடுகள் மீதான நிகழ்கால வரி	8	12,214,634	7,281,062

9 அடிப்படை மற்றும் கலப்பு பங்கொன்றுக்கான உழைப்பு

அறிக்கையிடல் காலப்பகுதியில் வெளியீட்டிலுள்ள சாதாரண பங்குகளின் நிறையளிக்கப்பட்ட சராசரி எண்ணிக்கையின் மூலம் உரிமைமுதல்தாரர்களுக்கு உரிய இலாபத்தினை பிரிப்பதன் மூலம் அடிப்படை மற்றும் கலப்பு பங்கொன்றுக்கான உழைப்பு கணிப்பிடப்படுகின்றது.

பின்னத்தின் மேலெண்ணாகப் பயன்படுத்தப்பட்ட தொகை

உரிமைமுதல்தாரர்களுக்கு உரிய தேறிய இலாபம் (ரூபா)

(245,269,868) (277,199,197)

பின்னத்தின் கீழெண்ணாகப் பயன்படுத்தப்பட்ட தொகை

வெளியீட்டிலுள்ள பங்குகளின் நிறையளிக்கப்பட்ட சராசரி எண்ணிக்கை

5,000,000 5,000,000

அடிப்படை மற்றும் கலப்பு பங்கொன்றுக்கான உழைப்பு (ரூபா.)

(49.05) (55.44)

அடிப்படை மற்றும் கலப்பு பங்கொன்றுக்கான உழைப்பு

அறிக்கையிடல் காலப்பகுதியில் வெளியீட்டிலுள்ள சாதாரண பங்குகளின் நிறையளிக்கப்பட்ட சராசரி எண்ணிக்கையின் மூலம் உரிமைமுதல்தாரர்களுக்கு உரிய இலாபத்தினை/ (நட்டத்தினை) பிரிப்பதன் மூலம் அடிப்படை மற்றும் கலப்பு பங்கொன்றுக்கான உழைப்பு/ (நட்டம்) கணிப்பிடப்படுகின்றது.

பின்னத்தின் மேலெண்ணாகப் பயன்படுத்தப்பட்ட தொகை

உரிமைமுதல்தாரர்களுக்கு உரிய தேறிய இலாபம்/ (நட்டம்) (ரூபா)

(245,269,868) (277,199,197)

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2018 மார்ச் 31 இலுள்ளவாறு

10 ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம்

	காணி மற்றும் வீடமைப்பு கருத்திட்டம்	கட்டடங்கள்	கப்பல்	மோட்டார் வாகனங்கள்	தளபாடம் மற்றும் பொருத்துக்கள்	அலுவலக உபகரணங்கள் மற்றும் கணனிகள்	மொத்தம்
	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.
கிரயம் / விலைமதிப்பு							
2017 ஏப்பிரல் 1 இலுள்ளவாறு மீதி	5,286,340	43,390	11,235,780,363	30,929,955	15,676,410	21,029,053	11,308,745,511
ஆண்டுக்காலத்தில் சேர்ப்பனவுகள்	-	-	-	-	1,543,659	2,424,102	3,967,761
ஆண்டுக்காலத்தில் கப்பல்கள்சார் மூலதன நடைபெறும் வேலையிலிருந்து மாற்றப்பட்டது	-	-	-	-	-	-	-
ஆண்டுக்காலத்தில் விற்பனைகள்	-	-	-	(176,940)	(610,610)	(802,647)	(1,590,197)
2018 மார்ச் 31 இலுள்ளவாறு மீதி	5,286,340	43,390	11,235,780,363	30,753,015	16,609,459	22,650,506	11,311,123,075
திரண்ட பெறுமானத்தேய்வு							
2017 ஏப்பிரல் 1 இலுள்ளவாறு மீதி	1,228,108	43,390	377,374,055	20,864,584	11,357,091	16,645,396	427,512,624
ஆண்டுகான சாட்டுதல்	8,316	-	408,178,758	6,467,680	879,723	1,734,046	417,268,522
விற்பனைகளின் மீதானவை	-	-	-	(176,940)	(589,287)	(801,787)	(1,568,014)
2018 மார்ச் 31 இலுள்ளவாறு மீதி	1,236,424	43,390	785,552,813	27,155,324	11,647,527	17,577,655	843,213,132

தேறிய புத்தகப் பெறுமதி	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
காணி மற்றும் வீடமைப்புக் கருத்திட்டம்		4,049,916	4,058,232
கட்டடங்கள்		-	-
கப்பல்கள்		10,450,227,550	10,858,406,308
மோட்டார் வாகனங்கள்		3,597,691	10,065,372
தளபாடமும் பொருத்துக்களும்		4,961,932	4,319,319
அலுவலக உபகரணங்களும் கணனிகளும்		5,072,852	4,383,657
		10,467,909,940	10,881,232,888
மூலதன நடைபெறும் வேலை - கட்டடங்கள்	10.1	3,626,440	3,626,440
பெறுமதிக்கு குறைவிற்கான ஏற்பாடு		(3,626,440)	(3,626,440)
	10.2	10,467,909,940	10,881,232,888

18

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெறுமதிக்கு குறைவின் உள்ளக மற்றும் வெளியகக் காரணிகளைக் கருத்திற்கொண்டு இக் கம்பனியானது அதன் வருடாந்த பெறுமதிக்கு குறைவு சோதனையை மேற்கொண்டது. சர்வதேச புகழ்பெற்ற மதியுரை நிறுவனமான M/S Drewry Maritime services (Asia) Pte Ltd நிறுவனத்தினால் செய்யப்பட்ட, எதிர்கால காசுப் பாய்ச்சல் மதிப்பீடொன்றைப் பயன்படுத்தி பயன்பாட்டிலுள்ள பெறுமதிக்கு கணிப்பீடு ஒன்றின் அடிப்படையில் 2016 மார்ச் 31 இலுள்ளவாறு கப்பல்களின் அறவிடக்கூடிய தொகையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிரதானமாக கப்பல் தொழில்துறையினால் பயன்படுத்தப்படும் பின்வரும் வழிமுறையினை பின்பற்றியுள்ளனர்.

1. கேள்வி மற்றும் வழங்கல் அடிப்படையில் குறுங்கால காலம்சார் வாடகைக்கமர்த்தல் (2016-2020) மதிப்பிடப்பட்டுள்ளது.
2. நீண்டகால சரக்குசார் நோக்கு (2021-2041) கருதி காலம்சார் வாடகைக்கமர்த்தல் வீதமானது இடைநிலை ஒதுக்குப் பகுப்பாய்வு (MRA) முறையினைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டுள்ளது.
3. ஆதலால், 10.2% கொண்ட நிறையளிக்கப்பட்ட சராசரி மூலதனக் கிரயமொன்றில் (WACC 10.2%), கப்பலொன்றின் பயன்தகு 25 வருட வர்த்தக ஆயுட்காலத்தினை உள்ளடக்கி, புதிய கட்டுமான விலை சீராக்கப்பட்ட 13 வருட வரலாற்று சராசரி பணவீக்கத்தைப் பயன்படுத்தி காலம்சார் வாடகைக்கமர்த்தல் வீதங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டளவில் அமுலுக்கு வரும், அவர்கள் கருத்திற்கொண்டுள்ள ஏனைய காரணியானது "வளி உமிழ்வுக் கட்டுப்பாட்டு நியமங்கள் மற்றும் கப்பலைச் சம்பந்தத்தும் நீர் சுத்திகரிப்பு முறைமையினை சேர்த்தல்" ஆகும்.

18-20 வரையான ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன் கணக்கான கப்பல் சரக்குகளை கழிவுச்சரக்கு சேகரிப்பு மையத்திற்கு அனுப்புவதற்கு இவ் ஒழுங்குவிதிகள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது, அதன் மூலம் தற்போதுள்ள தொன் கணக்கான கப்பல் சரக்குகளின் உழைப்புகளில் தாக்கம் செலுத்தப்படுகின்றது. இந்நிலவாத்தில் உழைப்புகளிலான அதிகரிப்பானது கைத்தொழில் வாழ்க்கை வட்டத்தின் மீதான பாங்கு பற்றிய தற்சார்பற்ற தகவல்களை ஒப்பிடுகின்றது.

2016 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு சர்வதேச புகழ்பெற்ற நிபுணர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விலைமதிப்பொன்றின் அடிப்படையில் கப்பலின் விற்பதற்கான கிரயப் பெறுமதி கழித்த நியாயப் பெறுமதியை பணிப்பாளர் சபை நிர்ணயித்ததுடன் இப் பெறுமதியானது அறிக்கையிடல் திகதியிலுள்ளவாறு குறிப்பிடத்தக்களவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளது.

கப்பலின் பயன்பாட்டிலுள்ள பெறுமதியை அளவிடும் போது, எதிர்கால வாடகைக்கமர்த்தல் வீதங்கள், கப்பல் செயற்பாட்டுச் செலவினங்கள் மற்றும் மதிப்பிடப்பட்ட மீதமுள்ள பயன்தகு ஆயுட்காலம் அத்துடன் கப்பலின் எஞ்சிய பெறுமதிகள் பற்றிய எடுகோள்களை இந்நிறுவனம் ஆக்கியுள்ளது. இவ் எடுகோள்களானவை வரலாற்று மற்றும் சுழற்சிப் போக்குகள் அதேபோன்று எதிர்கால எதிர்பார்க்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. சாத்தியமான பெறுமதிக்குறைவை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட எடுகோள்கள் நியாயமானவையும் பொருத்தமானவையும் ஆவதுடன், எளிதும் அத்தகைய எடுகோள்கள் உயர் தற்சார்புடையவையாகும் என்று முகாமையானது நம்புகின்றது.

காசுப் பாய்ச்சல் எதிர்வுகூறல்களுக்கு பிரயோகிக்கப்பட்ட முன்-வரிக் கழிவு வீதம் 6.86% ஆவதுடன் ஐந்து வருட காலப்பகுதிக்கு மேற்பட்ட காசுப் பாய்ச்சல்களானவை மேலே குறிப்பிடப்பட்ட மதியுரைஞரினால் ஆக்கப்பட்ட எடுகோள்களை கரிசனையிற் கொண்டுள்ளன.

இந் நிறுவனமானது சுயாதீன சர்வதேச நிபுணரைப் பயன்படுத்தி இதன் கப்பலின் எஞ்சிய பெறுமதியை மதிப்பிடுகின்றது.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

	குறிப்புகள்	2018 ரூபா	2017 ரூபா
10.1 மூலதன நடைபெறும் வேலை - கட்டடங்கள்			
ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி		3,626,440	3,626,440
ஆண்டிறுதியிலுள்ள மீதி	10	3,626,440	3,626,440

10.2 நிலையான சொத்துக்களின் கொண்டுசெல்லல் பெறுமதி

கிரயத்தில்		10,463,909,940	10,877,151,273
விலைமதிப்பில்		4,000,000	4,000,000
	10	10,467,909,940	10,881,151,273

காணி மற்றும் கட்டடம் என்பன அரசாங்க விலைமதிப்புத் திணைக்களத்தினால் 1994 ஆம் ஆண்டு யூலை மாதம் மறுபடி விலைமதிப்புச்

செய்யப்பட்டன. துணை உத்தம பயன்பாட்டிலுள்ள அச் சொத்துக்கள் குறித்து உரிய சீராக்கங்களுடன் நடைமுறைப் பயன்பாட்டிலுள்ள

சொத்துக்களின் திறந்த சந்தை மதிப்பொன்றினை இவ் விலைமதிப்பு அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்போட்டப்பட்ட வரி கழித்த

விலைமதிப்பின் பெறுபேறுகளானவை மறுபடி விலைமதிப்பு ஒதுக்கத்தில் கண்டறியப்பட்டது.

10.3 பெறுமானத் தேய்வு கழித்த கிரயத்தில் சொத்துக்கள் கொண்டு செல்லப்பட்டிருந்திருப்பின் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருந்திருக்கும்

மறுபடி விலைமதிப்பு செய்யப்பட்ட சொத்துக்களின் கொண்டுசெல்லல் தொகைகள் பின்வருமாறு :

கிரயம்	1,120,000	1,120,000
திரண்ட பெறுமானத்தேய்வு	(1,120,000)	(1,120,000)
கொண்டுசெல்லல் பெறுமதி	-	-

47,626,060 ரூபா கொண்ட கிரயத்துடன் கூடிய (2015 – 47,654,472 ரூபா) இக் கம்பனியின் ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணம் என்பன

முழுமையாக பெறுமானத் தேய்விடப்பட்டுள்ளதுடன் கம்பனியினால் பயன்பாட்டில் தொடர்ந்து வைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

11 மூலதன நடைபெறும் வேலை - கப்பல்கள்

	எம்வீ சிலோன் பிறீஸ் ரூபா.	எம்வீ சிலோன் பிறீன்ஸ் ரூபா.	மொத்தம் ரூபா.
கிரயம்			
2017 ஏப்பிரல் 1 இலுள்ளவாறு மீதி	-	-	-
ஆண்டுக்காலத்தில் சேர்ப்பனவுகள்	-	-	-
கடன்பெறல் செலவுகள்	-	-	-
ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணத்திற்கான மாற்றம்	-	-	-
2018 மார்ச் 31 இலுள்ளவாறு மீதி	-	-	-

சராசரி கடன்பெறல் செலவு மூலதனமாக்கல் வீதம் - 15.59% (2015-10.91%)

மார்ச் 31 இலுள்ளவாறு

**2018
ரூபா.**

**2017
ரூபா.**

12 அருவச் சொத்து

கணனி மென்பொருள்

கிரயம்

ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி	6,144,497	6,144,497
ஆண்டிறுதியிலுள்ள மீதி	6,144,497	6,144,497

திரண்ட கடனழிவு

ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி	6,144,497	6,144,497
ஆண்டிறுதியிலுள்ள மீதி	6,144,497	6,144,497

மார்ச் 31 இலுள்ளவாறு குறைத்தெழுதப்பட்ட பெறுமதி

-	-
---	---

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

2018
ரூபா.

2017
ரூபா.

13 துணை நிறுவனத்திலுள்ள முதலீடு

	பங்குகளின் எண்ணிக்கை	உடமை வைத்திருப்பின் சதவீதம்		
சிலோன் ஷிப்பிங் ஏஜென்சி (பிறைவெட்) லிமிட்டெட்	9,999	100%	99,990 (99,990)	99,990 (99,990)
பெறுமதிக் குறைவிற்கான ஏற்பாடு			-	-

இத் துணை நிறுவனத்தை மூடும் பொருட்டு 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாக இத் துணை நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்களை கம்பனியானது திரட்டியிருக்கவில்லை. சபைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, இத் துணை நிறுவனமானது 2006 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து அதன் செயற்பாடுகளை நிறுத்தியிருந்தது. தற்போது, இத் துணை நிறுவனமானது கலைப்புச் செய்முறையிலுள்ளது.

14 இணை நிறுவனங்களிலான முதலீடு

உரிமைமுதல் முறை மீதான கொண்டுசெல்லல் பெறுமதி

சிலோன் ஷிப்பிங் லைன்ஸ் (பிறைவெட்) லிமிட்டெட்	247,581,896	231,689,056
சிலோன் ஷிப்பிங் ஏஜென்சி (பிறைவெட்) லிமிட்டெட் - சிங்கப்பூர்	57,915,093	51,265,376
	305,496,989	282,954,432

14.1 இணை நிறுவனங்களிலான முதலீடு

கிரயம்

	பங்குகளின் எண்ணிக்கை	உடமை வைத்திருப்பின் சதவீதம்		
சிலோன் ஷிப்பிங் லைன்ஸ் (பிறைவெட்) லிமிட்டெட்	156,942	39%	1,569,420	1,569,420
சிலோன் ஷிப்பிங் ஏஜென்சி (பிறைவெட்) லிமிட்டெட் -	24,500	49%	143,622	143,622
			1,713,042	1,713,042

14.2 உரிமைமுதல் முறை மீது இணை நிறுவனங்களிலான முதலீட்டின் அசைவு

முதலீட்டாளரின் தேறிய சொத்துக்களின் பங்கு

ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி	282,954,432	266,364,396
இணை நிறுவனங்களின் இலாபப் பங்கு - (வரி கழித்த)	17,111,132	12,506,937
இணை நிறுவனங்களின் ஏனைய முழுமொத்த வருமானத்தின் பங்கு - (வரி கழித்த)	5,784,547	4,083,099
பங்கிலாப வருமானம்	(353,122)	-
ஆண்டிறுதியிலுள்ள மீதி	305,496,989	282,954,432

14.3 இணை நிறுவனங்களின் பொழிப்பாக்கப்பட்ட நிதித் தகவல்கள்

	சிலோன் ஷிப்பிங் ஏஜென்சி (பிறைவெட்) லிமிட்டெட் - சிங்கப்பூர்		சிலோன் ஷிப்பிங் லைன்ஸ் (பிறைவெட்) லிமிட்டெட்	
டிசெம்பர் 31 இலுள்ளவாறு	2017	2016	2017	2016
மொத்தச் சொத்துக்கள்	180,623,948	180,952,189	815,490,618	752,625,738
மொத்தப் பொறுப்புகள்	54,967,540	68,866,631	98,976,597	80,544,159
தேறிய சொத்துக்கள்	125,656,408	112,085,558	686,599,817	645,848,970
வருமானம்	518,045,380	403,991,255	468,044,584	464,344,350
செயற்பாட்டுச் செலவுகள்	516,708,177	408,851,002	480,935,301	457,837,115
ஏனைய வருமானம்	174,096	195,132	34,642,136	10,405,343
ஆண்டுக்கான இலாபம்	1,511,299	(4,645,945)	41,975,884	37,906,282
ஆண்டுக்கான ஏனைய முழுமொத்த வருமானம்	-	-	(319,572)	471,300

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிச் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

குறிப்புகள்

2018
ரூபா.

2017
ரூபா.

15 நிதியியல் சாதனங்கள்

நிதிச் சொத்துக்களினதும் நிதிப் பொறுப்புக்களினதும் வகுதிகள்

நிதி நிலமைக் கூற்றில் அறிக்கையிடப்பட்ட நிதிச் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் கொண்டுசெல்லல் பெறுமதி பின்வருமாறு;

நிதிச் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் கொண்டுசெல்லல் பெறுமதிகள்

15.1 நிதிச் சொத்துக்கள்

15.1.1 விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ளவை

விலைகூறப்பட்ட முதலீடு	16.1	18,841,974	16,719,271
விலைகூறப்படாத முதலீடுகள்	16.2	2,377,070	2,377,070
		<u>21,219,044</u>	<u>19,096,341</u>

விலைகூறப்பட்ட முதலீடானது செயலூக்கமிக்க சந்தைசார் விலைகூறப்பட்ட விலைகளின் அடிப்படையில் நியாயப் பெறுமதியில் அளவிடப்படுகின்றது. விலைகூறப்படாத முதலீடுகளானவை, அவற்றின் நியாயப் பெறுமதியை நம்பகரமாக அளவிட முடியாத படியால் பெறுமதிக் குறைவிற்கான ஏற்பாட்டைக் கழித்த கிரயத்தில் அளவிடப்படுகின்றன.

15.1.2 முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள்

திறைசேரி உண்டியல்களிலான முதலீடு	20	420,327,291	689,224,659
---------------------------------	----	-------------	-------------

முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகளானவை வட்டி வருமதி உள்ளடங்கலாக அளவிடப்படுகின்றது.

15.1.3 கடன்களும் பெறத்தக்கவைகளும்

வியாபார மற்றும் ஏனைய வருமதிகள்	18	1,519,834,219	1,118,606,987
குறுங்கால முதலீடுகள்	21	295,430,308	274,558,561
காசும் காசுக்குச் சமமானவையும்	22	411,380,464	149,226,908
		<u>2,226,644,991</u>	<u>1,542,392,455</u>

கடன்களும் பெறத்தக்கவைகளும், அவற்றின் கொண்டு செல்லல் பெறுமதியானது நியாயப் பெறுமதியுடன் ஏறத்தாழ சரியாகவிருக்கின்ற படியால் அவற்றின் கொண்டு செல்லல் பெறுமதியில் எடுத்துரைக்கப்படுகின்றன.

மொத்த நிதிச் சொத்துக்கள்		<u>2,668,191,326</u>	<u>2,250,713,455</u>
--------------------------	--	----------------------	----------------------

15.2 நிதிப் பொறுப்புக்கள்

வியாபார மற்றும் ஏனைய சென்மதிகள்	30	1,307,570,920	1,030,696,520
மொத்த நிதிப் பொறுப்புக்கள்		<u>1,307,570,920</u>	<u>1,030,696,520</u>

நிதிப் பொறுப்புக்களானவை, அவற்றின் கொண்டு செல்லல் பெறுமதியானது நியாயப் பெறுமதியுடன் ஏறத்தாழ சரியாகவிருக்கின்ற படியால் அவற்றின் கொண்டு செல்லல் பெறுமதியில் எடுத்துரைக்கப்படுகின்றன.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
16 விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்கள்			
விலைகூறப்பட்ட முதலீடு	16.1	18,841,974	16,719,271
விலைகூறப்படாத முதலீடுகள்	16.2	2,377,070	2,377,070
		21,219,044	19,096,341

16.1 விலைகூறப்பட்ட முதலீடு

ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி		16,719,271	20,201,458
நியாயப் பெறுமதியிலுள்ள மாற்றங்கள் மீதான நட்டம்		2,122,703	(3,482,187)
ஆண்டிறுதியிலுள்ள மீதி	16	18,841,974	16,719,271

	பங்குகளின் எண்ணிக்கை	2018		2017	
		கிரயம் ரூபா.	சந்தைப் பெறுமதி ரூபா.	கிரயம் ரூபா.	சந்தைப் ரூபா.
மேகனாரைல்					
ஷிப்பிங்					
கொம்பனி	238,506	2,068,800	18,841,974	2,068,800	16,719,271

16.2 விலைகூறப்படாத முதலீடுகள்

விலைகூறப்படாத முதலீடுகளானவை, அவற்றின் நியாயப் பெறுமதியை நம்பகரமாக அளவிட முடியாத படியால் பெறுமதிக் குறைவு நட்டங்களைக் கழித்த கிரயத்தில் குறிப்பிடப்படுகின்றன.

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
பங்குகளின் எண்ணிக்கை			
அசோசியேற் நியூஸ் பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்	31,206	312,060	312,060
சிலோன் போற் சேவிஸ்சஸ் லிமிட்டெட்	5,000	50,000	50,000
சிறீ லங்கா போற் மனேஜ்மென்ட் அன்ட் கொன்சல்ரன்சி லிமிட்டெட்	1,501	15,010	15,010
லங்கா கோல் கொம்பனி (பிறைவெட்) லிமிட்டெட்	200,000	2,000,000	2,000,000
16		2,377,070	2,377,070

17 பிற்போடப்பட்ட வரிச் சொத்து/(பொறுப்பு)

ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி		4,522,072	(35,666,473)
ஆண்டின் போதான மீள்திரும்பல்	8	51,065,156	40,188,545
		69,713,367	
ஆண்டிறுதியிலுள்ள மீதி	17.1	125,300,596	4,522,072

சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் கொண்டுசெல்லல் தொகைக்கும் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் வரி அடித்தளத்திற்கும் இடையிலான தற்காலிக வேறுபாடுகளுக்காக பிற்போடப்பட்ட வரி கண்டறியப்படுகின்றது. 28%கொண்ட பயனுறுதி வாய்ந்த வரி வீதத்தின் மூலம் பிற்போடப்பட்ட வரி அளவிடப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
17.1 பிற்போடப்பட்ட வரி சொத்து மற்றும் பொறுப்பு பகுப்பாய்வு			
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு			
துரித பெறுமானத்தேய்விலிருந்து		(2,400,226,681)	(1,465,393,954)
		(2,400,226,681)	(1,465,393,954)
பிற்போடப்பட்ட வரிச் சொத்து			
வரி நட்டத்திலிருந்து		2,500,392,097	1,458,841,439
ஓய்வுபெறல் பயன் கடப்பாட்டிலிருந்து		10,296,597	11,074,587
		2,510,688,694	1,469,916,026
17		110,462,013	4,522,072

ஓய்வுபெறல் பயன் கடப்பாட்டிற்கான அத்துடன் எதிர்கால வரிவிதிக்கக்கூடிய இலாபம் / நட்டத்திற்கு ஊடாக தொடர்புபட்ட வரிப் பயன்களை அடைந்துகொள்ளலானது சாத்தியப்படக்கூடிய அளவிற்கான வரி நட்டத்திற்கான ஏற்பாட்டிற்காக பிற்போடப்பட்ட வரிச் சொத்து கண்டறியப்படுவதுடன் பெறுமானத்தேய்வை துரிதப்படுத்துவதற்காகவும் மறுபடிவிலைமதிப்பு மிகைக்காகவும் பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள் கண்டறியப்படுகின்றன.

18 வியாபார மற்றும் ஏனைய வருமதிகள்

வியாபார வருமதிகள்	18.1	1,422,223,029	1,036,909,855
வைப்புகளும் முற்பணங்களும்	18.2	15,024,023	11,611,873
அலுவலர் குழாத்து வருமதிகள்	18.3	49,123,721	42,390,293
ஏனைய வருமதிகள்	18.4	33,463,446	27,694,964
		1,519,834,219	1,118,606,985

18.1 வியாபார வருமதிகள்

வியாபார வருமதிகள்		1,799,146,392	1,366,572,411
வியாபார கடன்கொடுநர்கள் (உள்நாட்டு)		70,844,856	45,103,081
நிலக்கரி கொடுக்கல்வாங்கல் கட்டுப்பாட்டுக் கணக்கு		20,484,036	34,102,988
பெறுமதிக்குறைவிற்கான ஏற்பாடு		(468,252,254)	(408,868,624)
18		1,422,223,029	1,036,909,855

தொடர்புபட்ட தரப்பினர்களிடமிருந்தான பின்வரும் வருமதிகளை வியாபார வருமதிகள் உள்ளடக்குகின்றன.

தொடர்புபட்ட தரப்பினர்களிடமிருந்தான வருமதிகள்

அரசாங்க நிறுவனங்கள்		1,422,890,513	818,272,320
வியாபார வருமதிகளின் கால முதிர்வு பின்வருமாறு.			
வியாபார வருமதிகளின் கால முதிர்வு			
ஒரு வருடம் வரை		1,199,359,462	785,334,324
1 தொடக்கம் 4 வருடங்கள் வரை		153,387,558	234,924,181
நான்கு வருடங்களுக்கு மேற்பட்டது		446,399,372	425,519,975
		1,799,146,392	1,445,778,480

வியாபார வருமதிகள் பெறுமதிக் குறைவிற்காக மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. சில வியாபார வருமதிகளானவை பெறுமதி குறைந்து காணப்பட்டுள்ளதுடன் குறிப்பு 3.9.1 இல் குறிப்பிடப்பட்டவாறான அடிப்படையில் பெறுமதிக் குறைவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வியாபார வருமதிகளின் பெறுமதிக் குறைவிற்கான ஏற்பாடு பற்றிய விபரங்கள்;

திட்டவட்டமான பெறுமதிக்குறைவு

அரசாங்க நிறுவனங்கள்		36,206,870	36,206,870
வெளிநாட்டு முகவர்கள்		64,024,592	64,024,592
தனியார் நிறுவனங்கள்		44,083,601	44,083,601
ஏனையவை		31,944,098	31,944,098
ஒருமித்த பெறுமதிக்குறைவு		291,993,093	232,609,463
		468,252,254	408,868,624

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
18.2 வைப்புகளும் முற்பணங்களும்			
கொள்கலன் வைப்புகள்		11,002,886	8,321,605
ஏனைய மீளச்செலுத்தக்கூடிய வைப்புகள்		7,914,464	7,914,465
முற்பணங்கள்		4,435,583	3,704,713
		23,352,933	19,940,783
பெறுமதிக்குறைவிற்கான ஏற்பாடு		(8,328,910)	(8,328,910)
	18	15,024,023	11,611,873
18.3 அலுவலர் குழாத்து வருமதிகள்			
அலுவலர் குழாத்து கடன்கள்		44,828,812	40,524,922
முற்பணங்களும் ஏனையவையும்		4,294,909	1,865,371
	18	49,123,721	42,390,293
18.4 ஏனைய வருமதிகள்			
உத்தரவாத திருத்தவேலை வருமதிகள்		19,839,635	19,839,635
பொதுத் திறைசேரியிலுள்ள அரசு நிறுவனங்களின் தற்காலிக மிகை நிதியும்		-	-
ஏனையவை		36,925,621	31,157,139
		56,765,256	50,996,774
பெறுமதிக்குறைவிற்கான ஏற்பாடு		(23,301,810)	(23,301,810)
	18	33,463,446	27,694,964
19 நியதிச்சட்ட வருமதிகள்			
பிடித்துவைத்தல் வரி		6,074,700	3,609,266
பொருட்கள் மற்றும் சேவைகள் வரி		18,936,777	18,936,777
தேசிய பாதுகாப்பு வரி		2,612,349	2,612,349
வருமான வரி		-	-
		27,638,001	25,158,392
20 முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள்			
திறைசேரி உண்டியல்களிலான முதலீடு		420,327,291	689,224,659
21 குறுங்கால முதலீடுகள்			
நிலையான வைப்புக்களிலான முதலீடு	21.1	262,591,822	242,478,223
அரசு ஈட்டு, முதலீட்டு வங்கி - அலுவலர் குழாத்து கடன்கள் சார்பில்		32,838,486	32,080,338
		295,430,308	274,558,561
21.1 நிலையான வைப்புக்களிலான முதலீடு			
மக்கள் வங்கி		260,797,666	240,721,848
இலங்கை வங்கி		1,310,700	1,310,700
கொமர்ஷியல் பாங் ஒவ் சிலோன்		35,000	35,000
கொமர்ஷியல் பாங் ஒவ் சிலோன் பிளஸ்சி - பாதுகாப்பு மற்றும் வீடமைப்புக் கடன்		448,457	410,675
	21	262,591,822	242,478,223

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
22 காசும் காசுக்குச் சமமானவையும்			
கையிலுள்ள காசு		83,419	92,725
வங்கியிலுள்ள காசு		411,297,046	149,134,183
காசுப் பாய்ச்சற் கூற்றுக்கான மீதி		411,380,464	149,226,908
23 கூறப்பட்ட மூலதனம்			
வழங்கப்பட்டதும் முழுமையாக செலுத்தப்பட்டதும்			
ஒவ்வொன்றும் 10/= ரூபா படி 5,000,000 சாதாரண பங்குகள்		50,000,000	50,000,000
24 உரிமைமூதல் மூலதனத்திற்கு எதிரான பங்களிப்பு			
மூலதனப் பங்களிப்பு, தொழிற்படு மூலதனத்திற்கான முற்பணங்கள் மற்றும் கப்பல் சேவைகளுக்கான புதிய பிரயாணி முனைவிடத்திலான முதலீடுகள் சார்பில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியங்களை இது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.			
25 மூலதன ஒதுக்கு			
மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட ASTARSA கடன் மற்றும் திறைசேரி உத்தரவாதக் கடன் உள்ளடங்கலாக இக் கம்பனியின் சார்பில் திறைசேரியினால் செய்யப்பட்ட தீர்ப்பளவுகளை இது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.			
26 மறுபடிவிலைமதிப்பு ஒதுக்கு			
1994 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விலைமதிப்பிற்கு அமைவாக ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணத்தின் மறுபடி விலைமதிப்பு மிகையுடன் மறுபடி விலைமதிப்பு ஒதுக்கு தொடர்புடையது. உரிய மறுபடி விலைமதிப்பு செய்யப்பட்ட சொத்துக்கள் கண்டறிதலிலிருந்து நீக்கப்பட்டதும், மறுபடி விலைமதிப்பு செய்யப்பட்ட மிகையின் பகுதியானது நிறுத்திவைக்கப்பட்ட உழைப்புகளுக்கு மாற்றப்படும்.			
28 நீண்டகால கடன்பெறல்கள்			
மக்கள் வங்கி - கப்பல் கடன்	28.1	9,260,412,000	9,049,908,000
மக்கள் வங்கி - வட்டி மூலதனமாக்கல் கடன்	28.2	741,851,026	724,970,448
		10,002,263,026	9,774,878,448
28.1 மக்கள் வங்கி - கப்பல் கடன்			
ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி		10,619,790,000	8,219,680,000
ஆண்டின் போதான ஆதாயங்கள்		(234,720,000)	1,965,820,000
செலாவணி நட்டம்		198,258,000	434,290,000
		10,583,328,000	10,619,790,000
ஒரு வருடத்திற்குள் மீள்செலுத்தத்தக்கது	31	1,322,916,000	1,569,882,000
ஒரு வருடத்திற்குப் பின்னர் மீள்செலுத்தத்தக்கது	28	9,260,412,000	9,049,908,000
முழுப் பெறுமதியையும் காலப்பகுதியையும் உள்ளடக்குவதற்கான உத்தரவாதத்தை திறைசேரி வழங்கியுள்ளது.			
28.2 மக்கள் வங்கி - வட்டி மூலதனமாக்கல் கடன்			
ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி		724,970,448	566,544,501
ஆண்டின் போதான ஆதாயங்கள்		-	145,346,734
செலாவணி நட்டம்		16,880,578	13,079,213
		741,851,026	724,970,448
ஆண்டிறுதியிலுள்ள மீதி		741,851,026	724,970,448
ஒரு வருடத்திற்குப் பின்னர் மீள்செலுத்தத்தக்கது	28	741,851,026	724,970,448
முழுப் பெறுமதியையும் காலப்பகுதியையும் உள்ளடக்குவதற்கான உத்தரவாதத்தை திறைசேரி வழங்கியுள்ளது.			

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மார்ச் 31 இலுள்ளவாறு

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
29 ஓய்வுபெறல் பயன் கடப்பாடு - பணிக்கொடை			
ஆண்டுத் தொடக்கத்திலுள்ள மீதி		39,552,097	27,226,665
ஆண்டுக்கான ஏற்பாடு	29.1	5,638,139	16,905,462
		45,190,236	44,132,127
ஆண்டின் போது செய்யப்பட்ட கொடுப்பனவுகள்		(8,416,675)	(4,580,032)
ஆண்டிறுதியிலுள்ள மீதி		36,773,560	39,552,097
29.1 ஆண்டுக்கான ஏற்பாடு			
நிகழ்கால சேவைக் கிரயம்		1,877,427	1,919,470
ஆண்டுக்கான வட்டிச் சாட்டுதல்		3,127,104	2,478,073
இடர் கணிப்பீடுசார் எடுகோள்களின் மாற்றங்களிலிருந்து எழுகின்ற நட்டம்		633,608	12,507,919
	29	5,638,139	16,905,462
பயன்படுத்தப்பட்ட பிரதான எடுகோள்கள் பின்வருமாறு .			
கழிவீட்டுக் காரணி		10.74%	10.70%
எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால சம்பள அதிகரிப்பு		1.25%	1.20%
அலுவலர் குழாத்து புறள்வுக் காரணி		2.56%	4.30%
ஓய்வுபெறல் வயது		60 வருடங்கள்	60 வருடங்கள்
ஓய்வுபெறல் பயன் கடப்பாட்டை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மாறிகள் பற்றிய முகாமையின் சிறந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இவ் எடுகோள்கள் கம்பனியினால் விருத்திசெய்யப்பட்டுள்ளன. நீண்டகால அரசாங்க முறியின் சந்தை வீதங்களின் அடிப்படையில் கழிவீட்டுக் காரணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.			
30 வியாபார மற்றும் ஏனைய சென்மதிகள்			
வியாபார சென்மதிகள்		919,260,670	727,321,144
வைப்புகள்		85,440	85,440
கப்பல் கடனுக்கான சென்மதி வட்டி		123,386,943	115,304,785
ஏனையவை		264,837,866	187,985,150
		1,307,570,920	1,030,696,520
31 குறுங்கால கடன்பெறல்கள்			
மக்கள் வங்கி - கப்பல் கடன்		1,322,916,000	1,569,882,000
32 நியதிச்சட்ட சென்மதிகள்			
N.B.T		12,424	
நிகழ்கால வரி		9,665,215	1,590,479
முத்திரைத் தீர்வை		28,399	27,724
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி		76,262,176	61,878,063
N.O.L		(111,587)	1,262
		85,856,628	63,497,528
33 அட்டுறு செலவினங்கள்			
அட்டுறு செலவுகள்		7,507,154	6,680,368

34 எதிர்பாரா பொறுப்புகள்

சாதாரண வியாபார நடவடிக்கையில் எழும் சட்ட உரிமைக் கோரிக்கைகள் தவிர நிதிக் கூற்றுக்களுக்கான சீராக்கங்களை அல்லது வெளிப்படுத்தலை தேவைப்படுத்திய, அறிக்கையிடல் காலப்பகுதியின் முடிவிலுள்ளவாறு பொருண்மையான எதிர்பாரா பொறுப்புகள் எவையும் காணப்படவில்லை. இக் கோரிக்கைகள் நியாயமற்றவையென்பதையும் அவற்றின் தீர்ப்பளவுக்காக வளங்களின் வெளிப்பாய்ச்சலொன்றின் சாத்தியப்பாடு மிகக் குறைவாகும் என்பதையும் முகாமை கருத்திற்கொள்கின்றது. இம் மதிப்பீடானது கம்பனியின் சட்டப் பிரிவின் சட்ட ஆலோசனைகளுக்கு ஒத்திசைவாக உள்ளது. அதற்கிணங்க, பின்வரும் விடயங்களுக்காக எந்தவொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.

இலங்கை மின்சார சபைக்கு (CEB) சொந்தமான புத்தளத்திலுள்ள “லக்ஷ்மி” மின்நிலையத்திற்கான நிலக்கரிப் பெறுகை பிரிவான லங்கா கோல் கொம்பனி (பிறைவெட்) லிமிட்டெட் நிறுவனம் சார்பில் நிலக்கரியை வழங்கும் பொருட்டு இந்தியாவின் மும்பையிலுள்ள எம்/எஸ். நௌரியன் அயன் & ஸ்நீல் கொம்பனியுடன் உடன்படிக்கையொன்றை இக் கம்பனி கைச்சாத்திட்டது. கூறப்பட்ட தரப்பினால் வழங்கப்பட்ட நிலக்கரியின் தரம்சார் பிரச்சினையொன்று காரணமாக கூறப்பட்ட உடன்படிக்கையின் கீழான நிலக்கரி வழங்கலை இடைநிறுத்தி வைக்கவேண்டியிருந்தது. சேதாரங்களுக்கு உரிமைக் கோரிக்கையிடும் நோக்குடன் எம்/எஸ். நௌரியன் அயன் & ஸ்நீல் கொம்பனிக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கும் பொருட்டு இப் பிணக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது. இவ் உடன்படிக்கையையும் தொடர்புபட்ட ஆவணங்களையும் நுணுகி ஆராய்ந்ததன் பேரில், சட்டமா அதிபர் திணைக்களமானது இக் கம்பனியின் விவாதக் கருத்திற்கு உதவும் பொருட்டு வலுவான சான்றினைக் கோரியிருந்தது. எவ்வாறாயினும், சகல முயற்சிகளின் பின்னரும் அதனை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தவறியது. பின்னர், பிணக்கிலுள்ள பிரச்சினைகள் கருதி சுமுகமான தீர்வொன்றுக்காக கூறப்பட்ட தரப்புடன் இணக்கப்பேச்சினை நடாத்துமாறு இக்கம்பனிக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியது. அதன் பின்னர், தொடர்புபட்ட பிரச்சினையொன்றுடன் சேர்த்து இது அமைச்சரவையிடம் பாரப்படுத்தப்பட்டது. பொதுத் திறைசேரி, இலங்கை மின்சார சபை, வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா கோல் கொம்பனி (பிறைவெட்) லிமிட்டெட் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கியும் அத்துடன் பொதுத் திறைசேரியிலிருந்து பெயர்குறித்து நியமிக்கப்படுபவர் இக்குழுவின் தலைவராக சிரேட்ட உத்தியோகத்தார் ஒருவராக இருக்குமாறும் குழுவொன்றை நியமிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்சிறை அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது. தற்போது இக் குழுவானது எம்/எஸ். நௌரியன் அயன் & ஸ்நீல் கொம்பனியுடன் இணக்கப்பேச்சினை நிறைவுசெய்துள்ளதுடன் துறைமுகங்கள் மற்றும் கப்பற்சிறை அமைச்சுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது என்பதுடன் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு உத்தேசிக்கின்றது. வெளிநாட்டு கப்பல் உரிமையாளருக்கும் மசகு எண்ணையை கொண்டுசெல்வதற்காக இக்கம்பனியானது யாரிடமிருந்து கப்பலை வாடகைக்கமர்த்தியதோ அச் சட்டரீதியான பதிவுசெய்யப்பட்ட கப்பல் உரிமையாளருக்கும் இடையில் எழுந்த பிணக்கொன்றின் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்காக மசகு எண்ணையை எடுத்துச்செல்வதை இடைநிறுத்த வேண்டியிருந்தது. இவ் இடைநிறுத்தலானது, இடைநிறுத்தலிற்கு முன்னர் மூன்று சரக்கனுப்பல்களில் மசகு எண்ணையை கொண்டுசெல்வது தொடர்பில் சட்டரீதியான பதிவுசெய்யப்பட்ட கப்பல் உரிமையாளருடனும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனும் நிதிப் பிணக்குகளை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கு விளைவித்தது. வெளிநாட்டு கப்பல் உரிமையாளரிடமிருந்தான நிலுவைகளின் அறவீடானது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதுடன் இத்திணைக்களத்தின் சிரேட்ட அதிகாரிகளுடன் சில உசாவுதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதுடன் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அவர்களின் அபிப்பிராயத்திற்காக காத்திருக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்தான நிலுவைகள் தொடர்பில், வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனமானது, இவ்விரு அரசு நிறுவனங்களுக்கும் ஏற்புடைய விதத்தில் இப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தான துறைமுகங்கள் மற்றும் கப்பற்சிறை அமைச்சின் செயலாளரின் தலையீட்டைக் கோரியிருந்தது. அதற்கிணங்க, இவ் விடயத்தைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இவ்விரு நிறுவனங்களுக்கும் ஏற்புடைய நியதிகள் பற்றி கலந்துரையாடி இணக்கிக்கொள்ளும் பொருட்டு இவ்விரு நிறுவனங்களினதும் அதிகாரிகள் மற்றும் பொதுத் திறைசேரியின் அரசாங்க தொழில்முயற்சித் திணைக்களத்தின் பிரதிநிதியொருவர் உள்ளடங்கிய குழுவொன்றை வரிசை அமைச்சு நியமித்துள்ளது. இக்குழுவானது அதன் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

35 தொடர்புபட்ட தரப்பினர்களின் வெளிப்படுத்தல்கள்

இக்கம்பனியின் தொடர்புபட்ட தரப்பினரானோர் இலங்கை அரசாங்கம், அரசுக்குடமையான தொழில்முயற்சிகள், ஏனைய தொடர்புபட்ட

நிறுவனங்கள் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரை உள்ளடக்குகின்றனர்.

35 தொடர்புபட்ட தரப்பினர்களின் வெளிப்படுத்தல்கள் (தொடர்ச்சி)

35.1 பிரதான முகாமைத்துவ ஆளணியினருடனான (KMPs) கொடுக்கல்வாங்கல்கள்

இலங்கை கணக்கீட்டு நியமங்கள், LKAS 24 - "தொடர்புபட்ட தரப்பினர் வெளிப்படுத்தல்கள்" என்பதற்கிணங்க, நிறுவனத்தின்

செயற்பாடுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ திட்டமிட்டு, வழிப்படுத்திக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பொறுப்பையும்

கொண்டுள்ளவர்களே பிரதான முகாமைத்துவ ஆளணியினர் ஆவர். அதற்கிணங்க, பணிப்பாளர்கள், பொது முகாமையாளர் மற்றும்

செயற்பாட்டு முகாமையாளர்கள் இக் கம்பனியின் பிரதான முகாமைத்துவ ஆளணியினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரதான முகாமைத்துவ ஆளணியினருடனான கொடுக்கல்வாங்கல்கள்

	2018 ரூபா.	2017 ரூபா.
ஊதியமும் ஏனைய குறுங்கால தொழில் பயன்களும்	33,419,818	14,291,049
செலுத்தவேண்டிய மீதி - கடன்களும் முற்பணங்களும்	6,361,603	3,240,326
செலுத்தவேண்டிய மீதி - தொழிலுக்குப் பின்னரான பயன்கள்	17,217,860	1,262,604

35.2 தொடர்புபட்ட நிறுவனங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள்

கம்பனி மேற்கொண்ட முக்கியமான தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல்வாங்கல்களின் விபரங்கள் பின்வருமாறு:

இலங்கை அரசாங்கம், அரசுக்குடமையான தொழில்முயற்சிகள், ஏனைய அரசாங்கத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள்

இலங்கை அரசாங்கமே இக்கம்பனியின் மூலதனப் பங்குதாரர் ஆவதுடன் ஆதலால் இதன் நடவடிக்கை மீதான கட்டுப்பாட்டைக்

கொண்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை அரசாங்கத்தையும் தொடர்புபட்ட தரப்பினர்களாக இலங்கை அரசாங்கத்தினால் (அரசாங்கத்துடன்

தொடர்புபட்ட நிறுவனங்களினால்) கட்டுப்படுத்தப்படும், கூட்டாகக் கட்டுப்படுத்தப்படும் அல்லது குறிப்பிடத்தக்களவு செல்வாக்கிற்கு

உட்படுத்தப்படும் ஏனைய நிறுவனங்களையும் இக்கம்பனி கரிசனையிற் கொண்டுள்ளது.

தொடர்புபட்ட
தரப்பினர்கள்

கொடுக்கல்வாங்கல்களின் தன்மை

கொடுக்கல்வாங்
கல் பெறுமதி

2018/03/31 ஆம்
திகதியிலுள்ளவாறு
மீதி
(செலுத்தவேண்டிய
து)/ வருமதி

		ரூபா.	ரூபா.
இலங்கை அரசாங்கம்	சரக்குக் கட்டணங்கள், வாடகைக்கமர்த்தல், கொள்கலன் வாடகை,		
		351,176,828	
	அப்புறப்படுத்தல் மற்றும் முன்னளித்தல் அத்துடன் ஏனைய கட்டணங்கள்		
	தீர்ப்பனவுகள்	(140,445,145)	210,731,683
	சரக்குக் கட்டணங்கள், அப்புறப்படுத்தல் மற்றும் முன்னளித்தல் அத்துடன்		
		112,331,718	
அரசுக்குடமையான தொழில்முயற்சிகள்	ஏனைய கட்டணங்கள்		
	தீர்ப்பனவுகள்	(3,682,376)	108,649,342
	சரக்குக் கட்டணங்கள், இறக்குதல் மற்றும் எரிபொருள் அறை அதிகரிப்பு	5,252,767,509	
	கட்டணங்கள்		
	அப்புறப்படுத்தல் மற்றும் முன்னளித்தல் அத்துடன் ஏனைய கட்டணங்கள்	5,640,369	
ஏனைய அரசாங்கத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்கள்			
	தீர்ப்பனவுகள்	(2,525,976)	3,114,392

36 அறிக்கையிடல் காலப்பகுதியின் முடிவின் பின்னரான நிகழ்வுகள்

நிதிக் கூற்றுக்களுக்கான சீராக்கங்களை அல்லது வெளிப்படுத்தல்களை தேவைப்படுத்தும், நிதிநிலைமைக் கூற்றுத் திகதியிலிருந்து எந்தவொரு குழந்திலையும் எழுந்திருக்கவில்லை.

37 மூலதனக் கப்பல்கள்

இக் கம்பனியானது 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியன்று AVIC International Beijing Company Limited (சீனா) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொகைக்கு பயிற்சி நோக்கத்துடன் சேர்த்து இரு புதிய 63,600 DWT Panamax தொகைச்சரக்குக் கப்பல்களை (Bulkers) கொள்வனவு செய்வதற்கு அர்ப்பணிப்புச் செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று கோரிக்கையிடப்படாத பிரேரிப்பின் கீழ் பயிற்சி நோக்கத்துடன் சேர்த்து இரு புதிய 63,600 DWT Panamax தொகைச்சரக்குக் கப்பல்களின் கொள்வனவை அமைச்சரவை அங்கீகரித்தது. நிதி நிலைமைக் கூற்றின் திகதியிலுள்ளவாறு, வங்கிக்கு சென்மதியாகவுள்ள தொகை 67.20 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஆகும்.

கொள்வனவாளர் கடன் நியதிகளின் கீழ் வழங்குநருடன் உடன்படிக்கையொன்றை இக்கம்பனி கைச்சாத்திட்டுள்ளதுடன், ஆதலால் இக்கம்பனியானது 06 மாத LIBOR + 5.25% p.a. (06 மாத LIBOR + வருடமொன்றுக்கு 5.5%) கொண்ட வட்டிவீதத்துடன் 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொகையினைக் கொண்ட கடன் வசதியினை மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் அதன் நிதித் தேவைப்பாடுகளைக் கோரியுள்ளது. மேலும், மேற்படி கடனிலிருந்து எழுந்துள்ள வட்டியைச் செலுத்தும் பொருட்டு 06 மாத LIBOR + 3% p.a. கொண்ட வட்டிவீதத்துடன் 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட மேலதிக தொகையினை மக்கள் வங்கி வழங்கியுள்ளது.

38 நிதி இடர் முகாமைத்துவம்

இக் கம்பனியானது அதன் நிதியியல் சாதனங்களின் பயன்பாட்டிலிருந்து பின்வரும் இடர்களுக்கான வெளிக்காட்டலை கொண்டுள்ளதுடன் காலத்திற்குக் காலம் இவ் இடர்களைக் குறைப்பதற்கு பல்வேறுபட்ட இடர் முகாமைத்துவ தந்திரோபாயங்களைப் பிரயோகிக்கின்றது.

36.1 கடன் இடர்

36.2 திரவத்தன்மை இடர்

36.3 சந்தை இடர் (செலாவணி இடரும் வட்டிவீத இடரும்)

விலைகூறப்பட்ட மற்றும் விலைகூறப்படாத உரிமைமுதல் முதலீடுகள், தவணை வைப்புக்கள் மற்றும் திறைசேரி உண்டியல்களிலான முதலீடு, காசும் காசுக்குச் சமமானவையும் என்பவற்றை இக் கம்பனியின் நிதியியல் சாதனங்கள் உள்ளடக்குகின்றன. இக்கம்பனியானது அதன் பிரதான வியாபாரச் செயற்பாடுகளிலிருந்தான வியாபார வருமதிகள் மற்றும் சென்மதிகள் என்பவற்றையும் கொண்டுள்ளது. குறுங்கால வைப்புக்களிலான முதலீட்டின் பிரதான நோக்கமானது செயற்பாடுகளுக்கான திரவத்தன்மையைப் பேணுவதாகும். விலைகூறப்பட்ட மற்றும் விலைகூறப்படாத உரிமைமுதல் முதலீடுகளிலான முதலீடானது தந்திரோபாய முதலீடுகளாகும்.

36.1 கடன் இடர்

எதிரிணைத் தரப்பானது அதன் ஒப்பந்தக் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு தவறினால் கம்பனிக்கு ஏற்படும் நிதி இழப்பு இடரே கடன் இடராகும். கடன் இடரானது பிரதானமாக வங்கியின் வசமுள்ள வைப்புக்கள், காசும் காசுக்குச் சமமானவையும் (கையிலுள்ள காசு நீங்கலாக) மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்தான வருமதிகள் என்பவற்றிலிருந்து எழுகின்றது. கடன் இடருக்கு உட்பட்ட நிதிச் சொத்துக்களின் ஆகக்கூடிய இடர் வெளிக்காட்டல்களானவை அவற்றின் கொண்டுசெல்லல் தொகைகளுக்குச் சமனாகும்.

2018 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு அறிக்கையிடப்பட்ட நிதிச் சொத்துக்களின் ஆகக்கூடிய இடர் வெளிக்காட்டலை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.

	குறிப்புகள்	2018 ரூபா.	2017 ரூபா.
நிதிச் சொத்துக்களுக்கான இடர் வெளிக்காட்டல்			
காசும் காசுக்குச் சமமானவையும்	36.1.1	411,297,046	149,134,184
வங்கிகளிடமுள்ள தவணை வைப்புக்கள்		295,430,308	274,558,561
வியாபார வருமதிகள்	36.1.2	1,799,146,392	1,366,572,411
ஏனைய வருமதிகள்		97,611,190	81,697,130
		<u>2,603,484,935</u>	<u>1,871,962,286</u>

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2018 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

36.1.1 காசும் காசுக்குச் சமமானவையும்

வங்கியிலுள்ள காசு (கையிலுள்ள காசு நீங்கலாக), கேள்வி வைப்புகள் மற்றும் மூன்று அல்லது அதற்குக் குறைவான மாதங்களைக் கொண்ட ஆரம்ப முதிர்வுகளுடன்கூடிய ஏனைய குறுங்கால உயர் திரவத்தன்மை பொருந்திய முதலீடுகள் என்பவற்றை உள்ளடக்கும் காசும் காசுக்குச் சமமானவையும் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு	2018 ரூபா.	2017 ரூபா.
வங்கியிலுள்ள காசு	411,297,046	149,134,184
36.1	411,297,046	149,134,184

36.1.2 வியாபார வருமதிகள்

இக் கம்பனியானது பிரதானமாக கப்பல் முகவர்களுடனும் அரசாங்க நிறுவனங்களுடனும் வியாபாரம் செய்கின்றது. கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் கப்பல் முகவர்களின் கடன் தரத்தினை முகாமையானது மதிப்பிடுகின்றது. மேலும், செலுத்தவேண்டிய மீதிகளானவை முகாமைத்துவக் குழுவிலும் சபையிலும் தொடர்ந்துசெல்லும் அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றது.

இக் கம்பனியின் வியாபார வருமதிப் பட்டியலின் கால முதிர்வுப் பகுப்பாய்வு பின்வருமாறு:

குறிப்பு	2018 ரூபா.	2017 ரூபா.
வியாபார வருமதிகளின் கால முதிர்வு		
ஒரு வருடம் வரை	1,199,359,462	804,552,898
1 தொடக்கம் 4 வருடங்கள் வரை	153,387,558	122,554,672
நான்கு வருடங்களுக்கு மேற்பட்டது	446,399,372	240,799,709
36.1	1,799,146,392	1,167,907,279

வியாபார வருமதிகள் தொடர்பில் உறப்பட்ட நடவடிக்கைகளின் மதிப்பீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெறுமதிக் குறைவிற்கான ஏற்பாட்டிற்கான கொள்கையினை (நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 3.9.1 இணைப் பார்க்கவும்) இக் கம்பனி உருவாக்கியுள்ளது. உருவாக்கப்பட்ட பெறுமதிக்குறைவு கொள்கைக்கு இணங்க, பெறுமதிக்குறைவு நடத்தை அளவிடும் பொருட்டு வாடிக்கையாளர்கள் தனித்தனியாக மீளாய்வு செய்யப்படுகின்றனர். வியாபார வருமதிகள் மற்றும் பெறுமதிக்குறைவு நடத்திற்கான ஏற்பாடு ஆகியன தொடர்பில் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 18.1 இணை தயவுசெய்து பார்க்கவும்.

36.1.3 ஏனைய நிதிச் சொத்துக்கள்

இக் கம்பனியின் ஏனைய நிதிச் சொத்துக்களிலிருந்து எழும் கடன் இடரானது வங்கிகளின் வசமுள்ள வைப்புக்களை உள்ளடக்குகின்றது. இந்நிதியியல் சாதனங்களின் கொண்டுசெல்லல் தொகைக்கு சமமாக ஆகக்கூடிய வெளிக்காட்டலுடன், ஒப்பந்த தரப்பினர்களின் ஒப்பந்தக் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்ய தவறுவதிலிருந்து கம்பனியின் கடன் இடருக்கான வெளிக்காட்டல் எழுகின்றது. கம்பனியானது இந்நிதியியல் சாதனங்கள் தொடர்பான அதன் கடன் இடர்களை, பிரதானமாக அதன் நிதியத்தை அரசு வங்கிகளிலும் கடன் தரப்படுத்தல் வங்கிகளிலும் வைத்திருப்பதன் மூலம் முகாமிக்கின்றது.

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2018 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

36.2 திரவத்தன்மை இடர்

கம்பனியின் நிதிக் கடப்பாடுகள் நிலுவையாகவுள்ள போது அவற்றைப் பூர்த்திசெய்வதற்கு கம்பனியினால் இயலாதிருக்கும் இடரே திரவத்தன்மை இடராகும். இக்கம்பனியின் திரவத்தன்மையை முகாமிப்பதற்கான அணுகுமுறை என்பது, ஏற்றுக்கொள்ளமுடியாத நட்டங்களை ஏற்படுத்தாமல் சாதாரண மற்றும் எதிர்பார்க்காத நிலைமைகள் ஆகிய இரண்டின் கீழும் நிலுவையாகவுள்ள போது அதன் பொறுப்புக்களைப் பூர்த்திசெய்வதற்குப் போதுமான காசை அது எப்போதுமே கொண்டிருக்கும் என்பதை எந்தளவுதாரம் சாத்தியப்படுகின்றதோ அந்தளவிற்கு உறுதிப்படுத்துவதே ஆகும்.

கம்பனியானது நிதிச் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் கண்காணிப்பதுடன் எதிர்வுகூறப்பட்ட செயற்பாட்டு காசுப் பாய்ச்சல்களை மாதாந்தம் தயாரிக்கின்றது. பிரிவுசார் செயற்றிறனை கண்காணக்கும் பொருட்டு ஒவ்வொரு பிரிவிலும் வருடாந்த வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. கம்பனியானது செயற்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் போதுமான காசைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு மாதாந்த எதிர்வுகூறப்பட்ட செயற்பாட்டு காசுப் பாய்ச்சல்களையும் வருடாந்த வரவுசெலவுத்திட்டம் மற்றும் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளையும் முகாமையானது கண்காணிக்கின்றது.

ஒப்பந்த முதிர்வுத் திகதி வரை அறிக்கையிடல் காலப்பகுதியின் முடிவில் மீதமுள்ள காலப்பகுதியின் அடிப்படையில் 2018 மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு கம்பனியின் நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் முதிர்வுப் பகுப்பாய்வின் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது. இவ் அட்டவணையில் வெளிப்படுத்தப்பட்ட தொகைகள் ஒப்பந்த கழிவிடப்படாத காசுப்பாய்ச்சல்கள் ஆகும்.

நிதிச் சொத்துக்களும் பொறுப்புக்களும்	கொண்டுசெல்ல தொகை	6 மாதங்கள் அல்லது அதற்குக் குறைவானது	6-12 மாதங்கள்	1 வருடத்திற்கு மேற்பட்டது
	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.
நிதிச் சொத்துக்கள்				
விற்பனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதி சொத்துக்கள்	21,219,044	-	-	21,219,044
முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள்	420,327,291	420,327,291	-	-
குறுங்கால முதலீடுகள்	295,430,308	-	262,591,822	32,838,486
வியாபார வருமதிகள்	1,799,146,392	1,799,146,392	-	-
ஏனைய வருமதிகள்	97,611,190	33,463,446	64,147,744	-
காசும் காசுக்குச் சமமானவையும்	411,297,046	411,297,046	-	-
	<u>3,045,031,270</u>	<u>2,664,234,174</u>	<u>326,739,566</u>	<u>54,057,530</u>
நிதிப் பொறுப்புக்கள்				
வியாபார சென்மதிகள்	919,260,670	919,260,670	-	-
ஏனைய சென்மதிகள்	388,310,250	264,837,866	85,440	-
	<u>1,307,570,920</u>	<u>1,184,098,536</u>	<u>85,440</u>	<u>-</u>

36.3 சந்தை இடர்

கம்பனியின் வருமானத்தை அல்லது நிதியியல் சாதனங்களின் உடமை வைத்திருப்புகளின் கொண்டுசெல்லல் பெறுமதியை பாதிக்கும் அந்நியச் செலாவணி வீதங்கள் மற்றும் வட்டி வீதங்கள் போன்ற சந்தை விலைகளை மாற்றும் இடரே சந்தை இடராகும்.

36.3.1 செலாவணி இடர்

இக் கம்பனியின் செலாவணி இடருக்கான வெளிக்காட்டலானது இலங்கை ரூபாவுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க டொலரினதும் (USD) ஏனைய வெளிநாட்டு நாணயங்களினதும் பெறுமதியிலான தளம்பல்களிலிருந்து எழுகின்றது. வழங்கப்பட்ட சில சேவைகள் தொடர்பில் இக் கம்பனியின் தொழிற்பாட்டு நாணயமானது ஐக்கிய அமெரிக்க டொலரும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களும் ஆகும். சில வியாபார வருமதிகளும் சென்மதிகளும் வெளிநாட்டு நாணயங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.

2017/18 ஆம் ஆண்டின் அறிக்கையிடல் காலப்பகுதி சார்பில் செயற்பாட்டுப் பெறுபேறுகளில் இக் கம்பனி அறிக்கையிட்டுள்ளதும் உள்ளடக்கியுள்ளதுமான தேறிய அந்நியச் செலாவணி நடட்டம் 231,666,389/- ரூபா ஆகும்.

36.3.2 வட்டி இடர்

குறுங்கால வங்கி வைப்புகள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் தவணை வைப்புகள் தொடர்பில் சந்தை வட்டி வீதங்களிலான மாற்றங்களே கம்பனியின் வட்டி இடருக்கான வெளிக்காட்டல் ஆகும்.

அரசு வங்கிகளிலும் கடன் தரப்படுத்தல் வங்கிகளிலும் வைத்திருக்கப்படும் தவணை வைப்புகள் உள்ளடங்கலான வங்கி மீதிகளை இக்கம்பனி கொண்டுள்ளது. வட்டி வீத நகர்வுகளை முனைப்பாக கண்காணிப்பதன் மூலம் வட்டி வீத இடரை கம்பனி முகாமிக்கின்றது.

36.4 மூலதன முகாமைத்துவம்

பங்குதாரர்களுக்கு ஆகக்கூடிய வருவாய்களை வழங்கும் பொருட்டும் மூலதனச் செலவைக் குறைப்பதற்கு உத்தம மூலதனக் கட்டமைப்பொன்றைப் பேணும் பொருட்டும் தொடர்ந்து செல்லும் எண்ணக்கருவாக தொடர்ந்துசெல்வதற்கு கம்பனியின் ஆற்றலைப் பாதுகாப்பதற்காக அதன் மூலதனத்தை இக்கம்பனி முகாமிக்கின்றது. கடன், உரிமைமுதல் இணைப்பு விகிதத்தின் அடிப்படையில் மூலதனக் கட்டமைப்பை இக்கம்பனி கண்காணிக்கின்றது. கடன், உரிமைமுதல் இணைப்பு விகிதமானது மொத்த உரிமைமுதலினால் பிரிக்கப்படும் மொத்தக் கடன்பெறல்களாக கணிப்பிடப்படுகின்றது. நிதிநிலைமைக் கூற்றில் காட்டப்பட்டவாறு நடைமுறையல்லா மற்றும் நடைமுறைக் கடன்பெறல்களை மொத்தக் கடன்பெறல்கள் உள்ளடக்குகின்றன. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் மார்ச் 31 ஆம் திகதியிலுள்ளவாறு கம்பனியின் மொத்தக் கடன்பெறல் மற்றும் உரிமைமுதல் விகிதத்தை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.

	2017/18 ரூபா.	2016/17 ரூபா.
மூலதன வகுப்பு		
மொத்த கடன்பெறல்கள்	10,002,263,026	9,774,878,448
மொத்த உரிமைமுதல்	1,029,030,561	1,144,550,944
கடன், உரிமைமுதல் இணைப்பு விகிதம் (x)	972%	854%